




லண்டன் முரசு



பேரறிஞர் அண்ணா நினைவு வெளியீடு



தேமதுரக் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்

1953

meet your friends for lunch,
afternoon tea, or a quick cup!

PURE, UNBLENDED CEYLON TEAS FROM
DIMBULA, UVA, NUWARA ELIYA AND
KANDY ARE ON SALE IN QUARTER LB
CARTONS AND ONE LB GIFT PACKS.
THE IDEAL PRESENT ALL THE YEAR
ROUND.

Ceylon Puts The
Flavour in
Tea



CEYLON TEA CENTRE
22 (LOWER) REGENT STREET
LONDON S.W. 1.



லண்டன் முரசு

தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை
- பாரதிதாசன்

முரசு 2 மாகாண திருவள்ளூர் ஆண்டு 2003 பெப்ரவரி 15, 1972 ஒலி 10

ஆசிரியருரை	2	சிந்தனைச் சிற்பிகள் மத்தியிலே	22
தாய்நாடுகளின் செய்திகள்	3	ENGLISH SUPPLEMENT	
மேற்குநாடுகளின் செய்திகள்	9	FACTS & FIGURES	
தமிழின் சிறப்பு	13	TAMIL, TAMILS & THE TAMIL LANDS	23
தமிழ்த்தாயின் தவப்புதல்வன்	14	LETTERS TO THE EDITOR	23
அன்புள்ள ஆசிரியருக்கு	15	NEWSGRAM	25
பெயரெச்சம்	17	THE TAMIL SOCIETY	
நம் திட்டம் பலிக்குமா	19	OF THE SANGAM AGE	27
அணர்வு நினைவு	20	CLASSIFIED INFORMATION	28

கௌரவ ஆசிரியர்

டாக்டர் பொன் கோதண்டராமன் M.A., B.O.L., Ph.D.

ச காங்கேசன்

கௌரவ உதவியாளர்கள் : த இராமநாதன்

ஜெ னீ ஆனந்தராஜா


தமிழ்நாட்டு நிருபர், பிரதிநிதி : டி செல்வராஜன்

மலேசிய, சிங்கை நிருபர், பிரதிநிதி : பொன் பாலகோபால் B.A., B.L.,

கௌரவ பொறுப்பாசிரியர்

ச ம சதானந்தன் B.Sc(Econ)(Lond).

மேற்கு நாடுகளின் முதன்முதல் தமிழ்த்திங்கள் ஏடு
இலாப நோக்கின்றி நடத்தப்படும் பிரசுரம்
லண்டன் முரசு பிரசுரத்தால் வெளியிடப்பட்டது




குடாநாட்டை விட்டு வெளியேறுவோம்!

இலங்கையில் தமிழர்களின் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களை பேராபத்து ஒன்றி எதிர்ப்போக்கி உள்ளது. இது ஒரு புதிய ஆபத்து அல்ல. எனினும் தமிழ்ப் பகுதிகள் படிப்படியாக பறிபோகும் காலம் வெகு தூரம் இல்லை என்ற நிலை எழுந்து வருகின்றது. பதவிக்குளையும் அம்பாறையும் கந்தளாயும் இதற்குத் தகுந்த உதாரணங்களாகும்.)

(வட மாகாணத்தில் உள்ள தமிழர்கள் நூற்றுக்குத் தொண்ணூறு வீசித்திரும்பும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே வாழ்கின்றனர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பரப்பளவு 300 சதுரமைல்களே. அங்குள்ள சனத்தொகை ஏறக்குறைய எட்டு லட்சத்தை எட்டியுள்ளது. உலகில் உள்ள நாடுகளில் அதி சனத்தொகை அடர்த்தியான நாடுகள் பார்படோசும், மொரீஷியசும் ஆகும். சிங்கப்பூர், ஹாங்காங் - இவற்றைத் தவிர்த்தால். பார்படோசின் சனத்தொகை அடர்த்தி சதுரமைலுக்கு 1530 பேர்கள். மொரீஷியசின் சனத்தொகை அடர்த்தி சதுரமைலுக்கு 1054 பேர்கள். இவ்விரு நாடுகளும் சனத்தொகை அடர்த்தி, நிலப் பற்றுக்குறை இவற்றைப் பாரதூரமான பிரச்சனைகளாகக் கருதி செயலாற்றுகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் எடுத்துக் கொண்டால் நமது மதிப்பீட்டின்படி சனத்தொகை அடர்த்தி சதுரமைல் ஒன்றிற்கு 2666 பேர்கள் அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தனி ஒரு நாடாகக் கருதி நோக்கின் உலகில் மிக அடர்த்தியான நாட்டைவிடச் சனத்தொகை இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இவ்வளவுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டை மிக செழிப்புள்ள பூமியாகக் கூடக் கருத முடியாது.

(தமிழ் மக்களின் பூர்வீகப் பகுதிகளான மாங்குளம், வவுனியா, மதவாச்சி, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், திருகோணமலைப் பகுதிகள் யாவும் பெரும்பான்மையாக சனத்தொகை அடர்த்தியற்ற, பயிர் செய்யப்படாத பகுதிகளாகும். இத் தமிழ்ப் பகுதிகளின் பரப்பளவு 3000 சதுரமைல்களுக்கு மேலாகும். திட்டமிட்டாற்போல் இவை படிப்படியாகப் பறி போவதைத்தடுக்க தமிழர் உடன் செயல்படவேண்டும். குடாநாட்டைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் தமிழர்களே குடாநாட்டிற்குள் முடங்கி இருந்தது போதும் இனிக் குடாநாட்டை விட்டு வெளியேறுவோம்!)

(வேலையற்ற இளைஞர்களும், இளைப்பாறிய அதிகாரிகளும், நிலமற்ற ஹரிஜனர்களும், கால் ஏக்கர் தோட்டம் பயிர் செய்யும் விவசாயிகளும் - அனைவருமே உடன் வெளியேறுங்கள். புத்தளத்தையும் திருகோணமலையையும், மதவாச்சியையும் முல்லைத்தீவையும், மன்னாரையும் மாங்குளத்தையும் குடாநாட்டு மக்களைக் கொண்டு குடியேற்றுவோம். இது நாம் நமது எதிர்காலச் சந்ததியினருக்கு செய்ய வேண்டிய ஒரு மாபெரும் கட்டாயக் கடமை ஆகும்.)



தாய் நாடுகளின் செய்திகள்

73ல் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கிறது. வண.பிதா தனிநாயக அடிகளார் தலைமையில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1973ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி தொடக்கம் 7ம் தேதிவரை யாழ்ப்பாணத்தில் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டிற்காக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அதிக ஊக்கம் எடுக்கிறார்கள். விழா நடத்துவதற்காக இரண்டு லட்சம் ரூபா செலவாகும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மாநாட்டிற்காக இந்தியா உட்பட 100 விசேட பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள்.

ரூ.71 கோடி செலவில் துத்துக்குடி உரத் தொழிற்சாலை

71 ரூபா செலவில் துத்துக்குடியில் அமைக்கப்படும் உரத்தொழிற்சாலையில் 1974ம் ஆண்டு உற்பத்தி ஆரம்பிக்கும். தமிழக அரசும், தனிப்பட்ட சிலரும் சேர்ந்து கூட்டாக இந்தத் தொழிற்சாலையை அமைக்கிறார்கள். இந்த உரத் தொழிற்சாலையில் நைட்ரஜன், யூரியா, பாஸ்பேற்று போன்ற உரவகைகள் இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்மாம் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களால் அமைக்கப்படும் இந்தத் தொழிற்சாலை 1974ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கலாம் என்று தெரியவருகிறது.

இலங்கை மாணவர்களுக்கு கட்டாயத் தேசப்பற்று!

இலங்கை மாணவர்கள் இனிப் பத்து வருடத்திற்கு நாட்டைவிட்டுப் புறப்பட இயலாது. இலங்கையில் கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பு முடிந்ததும் அதிக ஊதியத்தை எதிர்பார்த்து வெளிநாடு செல்ல முடியாது. இலங்கையில் 10 வருடம் சேவை செய்வதற்கு உடன்படிக்கை செய்யவேண்டும். இவ்வாறு நிதி அமைச்சர் டாக்டர் என். எம். பெரேரா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தினம் துக்க தினமாகும்!

வரவிருக்கும் இலங்கையின் குடியரசுத் தினம் இலங்கையில் துக்கதினமாகக் கொண்டாடப்படும். அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கான தீர்வு காணப்படாதவிடத்தில் குடியரசுத் தினம் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் துக்கதினமே. ஈழத் தமிழ் மக்களில் 99 வீதமானோர் முதலில் முடிவுகாண வரும்புலகு மொழிப் பிரச்சனைக்கே என்பதை அரசு அறிந்து வைத்திருப்பது நன்று. இவ்வாறு இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும்போது தமிழரசுக் கட்சி உறுப்பினர் திரு. கா. பொ. இரத்தினம் அவர்கள் கூறியுள்ளார்.

சென்னைவில் வேலையல்லாத தினாட்டம் ஒழிகிறது

வேலையல்லாத தினாட்டத்தை ஒழிப்பதற்காகத் தமிழக அரசு ரூ.48 லட்சம் செலவில் புதிய திட்டம் தீட்டியுள்ளது. சென்னை சம்பத்துரில் நைலோன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்துவைத்துப் பேசியபோது அமைச்சர் திரு. மாதவன் மேற்படி கூறினர். வேலையல்லாத தினாட்டத்தை நீக்கத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு, புதிய தொழில் தொடங்குவதற்குத் தேவைப்படும் பணம் முழுவதையும் கடனாகக் கொடுப்பதற்கு அரசு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினர்.

அமைச்சர் குமாரகுமாரியர் எம்.பி யாக நியமிக்கப்பட்டார்

அமைச்சர் குமாரகுமாரியர் இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி யாக நியமிக்கப்பட்டார். இலங்கையில் செனட் சபை ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரு குமாரகுமாரியர் செனட் பதவி காலியாகியது. இதனால் அமைச்சர் பதவியிலிருந்து திரு குமாரகுமாரியர் பெப்ரவரி 3ந் தேதி ராஜினாமா செய்யவேண்டி ஏற்பட்டது. இலங்கைப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜான் ரெட்லிங்கோ நியமன பதவியைத் துறந்தார். இவரது இடத்திற்கு திரு குமாரகுமாரியர் நியமிக்கப்பட்டார். பெப்ரவரி 3ந் தேதி பதவியை இழந்த திரு குமாரகுமாரியர் 4ந் தேதி மீண்டும் தபால் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கரடிக் கூண்டிலே அபின்.கடத்தினர்

விமான நிலையத்தில் கண்டு பிடித்தனர்

அமெரிக்காவிற்குத் தந்திரமாக அபின் கடத்த முயன்ற வெளிநாட்டுத் தம்பதிகள் சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்டார்கள். கரடிக் கூண்டொன்றில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 20,000 ரூபா மதிப்பான அபின் பற்றுதல் செய்யப்பட்டது.

அமெரிக்காவிற்கு ஒரு கரடியை விமானத்தில் அனுப்புவதற்காக சென்னை விமானநிலையத்திற்கு வந்திருந்தனர் இந்தத் தம்பதிகள். 6 மாத வயதுடைய அந்தக் கரடிக் குட்டி ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் சுங்க இலாகாவினர் கூண்டைச் சோதனையிட்டபோது 20 கிலோ எடையுள்ள 20 கட்டி அபின் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்த அபினின் இந்திய விலையோ ரூபா. 20,000, ஆனால் அமரிக்க விலையோ ரூ. 7 லட்சம் இதைக் கைப்பற்றிய விமானநிலையத்தினர் கரடியை சென்னை மிருகக் காட்சி சாலையும், தம்பதிகளை காவல்நிலையத்திற்கும் அனுப்பி வைத்தார்கள்.

நாவலர் நெடுஞ்செழியனுக்கு டாக்டர் பட்டம்

மதுரைப் பல்கலைக்கழகம் அளித்தது

தமிழகத்தின் கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு மதுரைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இலக்கியத்துறையில் பெரும்பணியாற்றியதற்காக நெடுஞ்செழியனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. தமிழக ஆளுனர் திரு கே கே ஷா இப்பட்டத்தை நாவலருக்கு வழங்கினார்.

இலங்கை நீதி அமைச்சர் பதவி விலகல்

இலங்கையில் செனட் சபை ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து செனட் சபை உறுப்பினரான நீதி அமைச்சர் பதவி ராஜினாமா செய்துள்ளார். திரு ஜயமாளின் பதவி விலகலையொட்டி பொது நிர்வாக, உள்ளூராட்சி அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டார நாயக்கா நீதி அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார். செனட் அங்கத்தினராக இருந்த திரு அமைச்சரான திரு குமாரகுமாரியர் அமைச்சராக இருக்க வேண்டுமென அரசு விரும்புவதால் நாடாளுமன்றத் தீர்மானம் நியமன அங்கத்தினராக நியமிக்கப் படலாம் என அறிய வருகின்றது.

பெளத்த மதம் இலங்கை அரசின் மதமாக வேண்டும் — பெளத்த இடையூர் விழாவில் பேச்சு

பெளத்த மதம் இலங்கை அரசின் மதமாக வேண்டும். இதன் மூலம் உலகிற்கு பெளத்த தர்மத்தைப் புகிர்ந்து உலக சமாதானத்திற்கு நாம் வித்திடலாம். இவ்வாறு இலங்கையில் ஐ.நா. பிரதிநிதி திரு ஆர் எஸ் எஸ். சுவர்தனா கண்டி பெளத்த இடையூர் சங்கத்தின் வெறு ஆண்டு விழாவில் பேசுகையில் குறிப்பிட்டார்.

துரோகிகளைத் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து
புண்டோடு கழிய வேண்டும் —
அமிர்தலிங்கம் பேச்சு

தமிழர்களில் சுதந்திரத்திற்கும் விடுதலைக்கும் வழி தானாகவே பிறக்கமாட்டாது. அந்த வழியைத் திறக்க வேண்டியது தமிழர்களுடைய கடமையாகும். அதற்கு முதல் தேவை இனத்தை விற்று வாழும் நிலை மாறி ஒற்றுமையாக வேண்டும். துரோகிகளைச் சமுதாயத்திலிருந்து புண்டோடு கழிய வேண்டும். அப்போது விடுதலை தானாகவே வரும். எத்தனையோ இனங்களுக்கு உலகத்தில் வழி பிறந்து விட்டது. ஈழத்திலும் நமக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை தமீழர்களிடையே எழுந்துள்ளது. இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு அமிர்தலிங்கம் அண்மையில் தொண்டைமாற்றில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய போது தெரிவித்தார்.

பண்டைக்காலத்தில் படையினால் இனத்தை சமுதாயத்தை அழித்துவிடலாம். ஆனால் இன்று சட்டத்தினால் அழித்துவிடலாம். அந்த நிலையில்தான் இன்று தமிழ் அழிக்கப்படுகிறது. மற்ற இனத்திற்கு அடி பணிவதாலும் காலைக் கட்டிப் பதனும் நாம் முன்னேற முடியாது. இவ்வாறு உடெல் எம்.பி. திரு தர்மலிங்கம் பேசும்போது கூறினார்.

கன்னியாகுமரிக்கு 15 கோடி செலவில் புதிய புகை வண்டிப் பாதை

கன்னியாகுமரிக்குப் புகை வண்டிப்பாதை அமைக்கும் திட்டம் உருவாகிறது. இதற்கு 15 கோடி செலவு என மதிப்பிடப் பட்டுள்ளது. இத்தகவலை இரெயில்வே தலைமைப் பொறியாளர் திரு. நீலகண்ட சர்மா தெரிவித்தார். 3 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேறி விடும். இத்திட்டத்தின்படி திருவனந்தபுரத்துக்கும் திருநெல்வேலிக்கும் நாகர்க்கோவில் வழியாக 105 மைல் தூரத்துக்கும் நாகர்க்கோவிலிருந்து கன்னியாகுமரிக்கு கிளைப் பாதை ஏறத்தாழ 15 மைல் தூரத்திற்கும் இந்த திட்டத்தின் கீழ் அகல இரயில் பாதை அமைக்கப்படும்.

திருவனந்தபுரம், திருநெல்வேலி தவிர 22 இரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இதைத் தவிர 18 பெரியங்களும் 440 சிறிய பாலங்களும் இப்பாதையில் அமைக்கப்படவிருக்கிறது.

தமிழ்நாட்டில் இரண்டாவது அணுமின் நிலையம்

தமிழ் நாடு அரசு மத்திய அரசிடம் இரண்டாவது அணு மின் சக்தி நிலையத்திற்கு உதவி கோரியிருக்கிறது.

இந்த மின் சக்தி நிலையம் மதுரை மாவட்டத்திலே அமைக்கப்படும். இதற்கான அறிக்கையை தமிழக அரசு சமர்ப்பிக்கிறது. இதற்காக 750 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு வாங்கியுள்ளது.

“சாரி புட்டிக்கிற்கு”
வருகை தாருங்கள்

IMPEX ENTERPRISES

E.5. BROADWAY MARKET, TOOTING BROADWAY
LONDON, S.W.17

(Tel: 672 6537)

One minute from Tooting Broadway Station, just behind Marks & Spencer.

LATEST SPECIALITY

NYLON NYLEX 630, 640, 644, and 680.

NYLON NYLEX PLAIN and PRINTED.

FRENCH CHIFFON, WOOLLEY GEORGETTE, SILK SAREES, EMBROIDERY SAREES,
LUREX SAREES, CASHMERE SAREES, KANJIVARAM, HAKOBA, etc., etc.

Also a huge variety of Indian Chappals always available in all colours and designs.

THE THREE C's IN EDUCATION

**Coding
Control
and
Communication**

by **A. KARUNANANDAN** M.A., BSc.

formerly, Specialist in Audio Visual Methods
South Pacific Commission

To be released shortly
Await further announcements

சென்னையில் இலங்கைத் தமிழர் விடுதலை இயக்கம்!

ஈழத்தில் இருந்து தமிழ் நாடு சென்றள்ள திரு ஏ எஸ் மணவைத்தம்பி இலங்கைத் தமிழர் இயக்கம் ஒன்றை ஏற்படுத்த முயன்று வருகிறார். சென்னையில் இவ்வியக்கம் செயல்படவிருக்கிறது. சென்னையில் உள்ள பல இலங்கை மாணவர்கள் இதில் ஊக்கம் காட்டி வருகிறார்கள்.

தமிழர்கள் பிரிந்து போக நேரிடும் —

நாடாளுமன்றத்தில் தமிழரசுத் தலைவர் பேச்சு.

தமிழ்மக்கள் இன்னமும் பிரிவினையைத் தமது கொள்கையாகக் கொள்ளவில்லை. சிங்கள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வழி வரும் பல புதிய சட்டங்களால் தமிழர்கள் இந்தப் பிரிவினைக்குத் தள்ளப்படலாம். அப்படியான சந்தர்ப்பத்தில் தமது சுதந்திரத்தை நிலை நாட்டத் தயங்க மாட்டார்கள். இவ்வாறு தமிழரசுக் கட்சித் தலைவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எச்சரித்தார். மேலும் பேசிய திரு. செல்வ நாயகம் இந்த சபையில் கலாநிதி எம். எம். பெரர்ரா உட்படச் சகலரும் சிங்களத்திலேயே பேசுகிறார்கள். சிங்களத்தை நீங்கள் கை தூக்கி விட எடுக்கும் முயற்சி களைப் போலவே தமிழையும் வாழ வைக்கவே நாங்களும் முயல்கிறோம். அப்படியிருக்க நாங்கள் எழுதும் தமிழ்க் கடிதங்களுக்கு ஏன் தமிழில் தருகிறீர்களில்லை?

கொழும்பில் நடைபெறும் பிறப்பு இறப்புப் பதிவுகளை சிங்களத்திலேயே நடத்துகிறீர்கள். இதனால் பெயர் களெல்லாம் தவறாகவே பதியப்படுகிறது. இதைத் தவிர திருமணப் பதிவுகள் கூட சிங்களத்திலேயே நடைபெறுகிறது. அந்தப் பத்திரங்களில் என்னென்ன எழுதப்படுகிறது என்று தெரியாமலே கையெழுத்திட்டு வேண்டிய நிலை தமிழருக்கு. இந்த இடங்களில் தமிழைப் பயன் படுத்துவதால் உங்கள் சிங்கள மொழிக்கு என்ன கொடுமை வந்து விடும்? என்று கேட்டார்.

சென்னையில் மாவு ஷூலை

கருணாநிதி திறந்து வைத்தார்

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவு ஷூலை மூதலமைச்சர் கருணாநிதி தொடக்கி வைத்தார். “யூனைடெட் இந்தியா ரோலர் பிளவர் மில்” நிறுவனத்தினர் சென்னை இராயபுரத்தில் இந்த நவீன மாவு ஷூலை அமைத்துள்ளார்கள்.

ஊ30 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷூலையில் கிழக்கு ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நவீன ஷூலையின் திறப்பு விழா குடியரசு தினத்தன்று நடைபெற்றது. நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள மாவுக் களஞ்சியத்தை அமைச்சர் திரு ப உ சண்முகம் திறந்து வைத்தார். அப்போது அவர் “மாவு ஷூலைக்காக அரசாங்கம் மாதா மாதம் 38 ஷூயர்ஸ் டன் கோதுமை ஒதுக்குகிறது. ஷூலை 32 ஷூயர்ஸ் டன் கோதுமை மட்டுமே செலவாகிறது. முழு அளவில் ஒதுக்கீட்டைப் பயன் படுத்த ஷூலைகள் தங்கள் உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.

கேரளத்தில் தமிழர்களுக்குத் தனி மாவட்டம்.

கேரளத்தில் தமிழர்கள் வாழும் பகுதி தனி மாவட்டம் ஆகிறது. ஐனவரி 26 ம் தேதி முதல் இது அமுலுக்கு வந்தது. கேரளாவில் மிகப் பெரிய மாவட்டம் கோட்டயம். இந்த மாவட்டத்தில் பெரும் பாலும் மலைப் பகுதிகள் அடங்கியுள்ளன. மலைப்பகுதிகளில் உள்ள தோட்டங்களில் அதிக அளவில் தமிழர்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும்படி கேரள அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வந்தன. அதன்படி இந்த மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. புதிய மாவட்டம் இடுக்கி மாவட்டம் என அழைக்கப்படும். இம்மாவட்டம் ஏழு இலட்சம் மக்களையும் இரண்டாயிரம் சதுர மைல்களையும் கொண்டதாக அமையும். இது கேரளத்தில் அமைக்கப்படும் பதினேறாவது மாவட்டம்.

சென்னையில் இந்தியக்குடியரசு தின விழா.

மிகவும் கோலாகலத்துடன் சென்னையில் இந்தியக் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மெர்னூக் கடற்கரையில் காந்தி சிலையருகில் இவ்விழா கொண்டாடப்பட்டது. விமானப்படைபுனர், கடற்படைபுனர், தரைப்படையினர், ஆகியோர் அணிவகுப்பும் காட்சிச் சாகஸ்செய்யும் இடம் பெற்றன. அவங்கார ரதங்களின் காட்சியும் இடம் பெற்றது. அவற்றில் முக்கியமானது மத்திய அரசு வீரச் சக்கரம் பெற்ற போர் வீரர் திரு ஆறுமுகம் அவர்களின் சாகஸ்செயல் அடங்கியதே. சிறீ நகரில் பறந்து வந்த எதிரியின் போர் விமானத்தைத் திரு ஆறுமுகம் சுட்டு நீர்த்திய காட்சி சிறப்பாக அமைந்திருந்தது. இதனைத் தவிர காவல் துறை, போக்குவரத்து, கல்வி, வீடமைப்புத்துறை ஆகியோரது காட்சி ரதங்களும் பங்கெடுத்துக் கொண்டன.

மாணவிகள் மினி உடை அணியத் தடை.

அநாகரிமமான மினி உடைகளை மாணவிகள் அணியக்கூடாது என இலங்கையில் கல்வி அமைச்சர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். முழுங்கால் வரையிலாவது உடை அணிய வேண்டுமென அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொழும்பில் உள்ள சில பாட சாலைகளுக்கு வருகை தந்த அமைச்சர் அங்கு மாணவிகள் ஒழுங்கற்ற, அநாகரிமமான மினி உடை அணிந்து காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுத்துள்ளார்.

"யாழ்தேவடி" பேச்சு பற்றி இலங்கை அமைச்சர் எச்சரிப்பு!

இலங்கையின் தமிழ்ப் பகுதிகளான யாழ்ப்பாண, மட்டக்களப்பு மாநிலங்களில் அண்மையில் "பங்களா தேவடி" வெற்றி குறித்து விழாக்கள் ஏற்படுத்தப்பட்டது தெரிந்ததே. அண்மையில் யாழ்ப்பாண மாநிலத்திற்கு வருகை தந்த இலங்கையின் அமைச்சர் பிலிக்ஸ் டயல் பண்டாரநாயக்கா இதுபற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இலங்கையேதவிர தமிழ் பகுதி, சிங்களப்பகுதி எனப் பிரிவினைப் பேச்சுக்கு இங்கு இடமேயில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர். பிலிக்ஸ் யாழ்தேவடி, லங்காதேவடி என்றெல்லாம் பேசுவது தவறு என்றார் அவர். அசில இலங்கைக் கிராமச் சபைத் தலைவர்கள் சம்மேளனத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அமைச்சர் பிலிக்ஸ் யாழ்ப்பாண மாநிலத்திற்கு வருகை தந்திருந்தார்.

சோழ, சேர, பாண்டிய, பல்லவ மீதாபனங்கள்
தமிழகத்தின் புதிய அரசினர் பேருந்து கூட்டுத்தாபனங்கள்

தமிழகத்தில் புதிதாக நான்கு பேருந்து பஸ் போக்குவரத்து கூட்டுத்தாபனங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை இனி சென்னை மாநகர் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பஸ் போக்குவரத்து சேவையை ஏற்று நடாத்தும். சென்னை மாநகரத்தின் பேருந்து போக்குவரத்தை அரசின் போக்குவரத்துப் பகுதி நடத்திவருவது தெரிந்ததே. புதிய பேருந்து போக்குவரத்து தாபனங்களான: பல்லவ போக்குவரத்து கூட்டுத்தாபனம், பாண்டியன் ரோட்கூட்டுத்தாபனம், சோழன் ரோட்கூட்டுத்தாபனம், சேரன் போக்குவரத்து கூட்டுத்தாபனம் இவை நான்கும் முறையே சென்னை, மதுரை, கும்பகோணம், பொள்ளாச்சி நகரங்களில் தலைமை நிலையங்களைக் கொண்டு இயங்கும். பல்லவ தாபனம் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் பாண்டிய தாபனம் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களிலும், சோழ தாபனம் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களிலும், சேர தாபனம் கேரளம் தவிர்ந்த ஏனைய சேரநாட்டு மாவட்டங்களிலும் பஸ் சேவைகளை எடுத்து நடத்தும்.

சென்னையில் தொழிலாளர்கள் அமைதியின்மை

சென்னை அருகே உள்ள ஆவடி போர் வாகனங்கள் டாங்கிகள் தொழிற்சாலையில் கடந்த மாத இறுதியில் தொடர்ந்து அமைதியின்மை நிலை ஏற்பட்டிருந்தது. தொழிலாளர் ஒருவருக்கும் மேற்பார்க்கையாளர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியமையால் ஏற்பட்ட விளைவில் நான்கு தொழிலாளர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்தனர் ஆவடி தொழிற்சாலை தொழிலாளர். வேலைநிறுத்த ஊர்வலங்கள் போலீசாருடன் மோதியதால் பலர் காயமுற்றனர் எனத் தெரியவருகின்றது. தொடர்ந்து நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி சட்ட சபையில் நீண்ட விவாதம் நடைபெற்றது.

சென்னையில் உள்ள சிம்ப்சன் கம்பெனிகளின் தொழிலாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் பற்றியும் அதனால் சில தொழிலாளர் காலனிகளில் நிலவி வரும் அமைதியின்மை பற்றியும் சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.

மலர்கள் ஏற்றுமதியில் முன்னணியில் நிற்கும் தமிழகம்

நறுமணம் மிகுந்த மலர்களை ஏற்றுமதி செய்வதில் தமிழகம் முன்னணியில் நிற்கிறது. சென்ற ஆண்டு பத்து கோடி ரூபா பெறுமதியுள்ள மலர்களைத் தமிழ்நாடு வெளிநாடுகளுக்கும் ஏனைய மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்தது. தஞ்சை, நெல்லை, கோவை, மதுரை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து மல்லிகை, ரோஜா, கனகாம்பரம், கிறிஷ்நாந்திமம் வகை மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் மல்லிகையில் இருந்து பெறப்படும் நறுமணமிகு மல்லிகை எண்ணெய் கில்லோகிராம் ஒன்று 12 000 ரூபா பெறுமதி உள்ளதாம் 15,000 ரூபா மூலதனத்துடன் மல்லிகை பயிர் செய்தால் 37 000 ரூபா வருமானம் பெறலாமாம். அதாவது 250 வீதம் வரவு இருக்குமாம். மல்லிகை எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று ஏற்படுத்துவதற்கு அரசிற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலர்கள் உற்பத்தி பற்றி ஆடியாவு ஆராய்வுகள் நடைபெற்றுவருகின்றன.

WITH COMPLIMENTS

from

BINA TEXTILE LTD.

GOPI TEXTILE & INDUSTRIAL LTD.

Importers, Exporters, Wholesalers and Retailers of All Kinds of Textile Goods

SAREES — TRANSISTORS — RADIOS — CASSETTE TAPE RECORDERS — UMBRELLAS and Fancy Goods.

Please Contact us for our most Competitive Price Lists.

318/322 HOE STREET
LONDON, E. 17

Cable: GOPITEX
Tel. 01-520 7911

PROFESSIONAL EXAMS

R.R.C HOME TUITION IS THE QUICKEST WAY TO SUCCESS

"NO TEXT BOOKS REQUIRED"

"OVER 205,000 PASSES"

IN

ACCOUNTANCY,

BANKING,

CIVIL SERVICE,

COMPUTER APPRECIATION,

G.C.E.,

INSURANCE,

LAW,

LOCAL GOVERNMENT

SECRETARYSHIP EXAMS

FOR A FREE 100 PAGE BOOK

"YOUR CAREER"

WRITE TO THE CAREERS ADVISER.

THE RAPID RESULTS COLLEGE

DEPT. IT2

TUITION HOUSE, LONDON, S.W.19 4DS

மேற்கு நாடுகளின் செய்திகள்

பொங்கலுக்கு ஒரு கலைமஞ்சரி

லண்டன் தமிழ்ச் சங்கத்தினர் அண்மையில் மலாத்தா காந்தி இந்திய வை எம் சி ஏ மண்டபத்தில் கலைமஞ்சரி எனும் கலைநிகழ்ச்சியொன்றை பொங்கலை ஒட்டி நடத்தினர். திருமதி ஜெயலட்சுமி கந்தையா தலைவர் திரு ஜேன் அதிசயம் தலைமையுடைய நிகழ்த்தினர். எழு தமிழ்க் கலை, கலாச்சார பண்புகளை கொடுக்கக் கூடாது. எனத் தனது உரையில் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து உப தலைவர் டாக்டர் சந்திர பொறுத்தவரை அரிசியினும், கரும்புதும் மகத்துவத்தைப் பற்றிக் கூறினார். அதனையடுத்து விகட நிகழ்ச்சியொன்றை நாகர்கோவில் நாராயணசாமி அளித்தார். சுடியருந்தவர்களை குலங்கக் குலங்கச் சிரிக்க வைத்து அவரது நகைச்சுவை விருந்து. செல்விகள் நனி சந்திரசேகரனும், ஜமுனா வைரவமூர்த்தியும் முறையே ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறு சொற்பொழிவுகளை ஆற்றி வந்திருந்தோரின் கைத்தட்டலைப் பெற்றனர்.

கலைநிகழ்ச்சிகளில் பூமிய இசை நிகழ்ச்சியும் வயலின், வீணை, புல்லாங்குழல், மீருதங்கம், புல்புல் தாரா ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. திருமதி ராஜாமணி கணேசநாதனின் இன்னிசை இயை விருந்தாக இருந்தது. மீன் புல் புல் தாராவை திரு குரூப் இசைத்தார். திரு சந்திரராஜனின் புல்லாங்குழல் இசையும் சிறுவர்கள் சிளிதரன், முரளிதரன் ஆகியோரின் மீருதங்க இசையும் நன்றாக அமைந்திருந்தது. திருமதிகள் கந்தையா, இரத்தின சிங்கம் ஆகியோரின் வீணை இசையும் திருமதிகள் பேரண்பராஜா, ஜெயநாதன், திரு சிவநாதன் ஆகியோரின் வயலின் இசையும் விழாவிற்கு களையாகக் கொடுத்தது. இடையிடையே கண்ணுக்கு குளிர்ச்சியான நடனவிரும்பும் இடம்பெற்றது. ஜெயலக்ஷ்மி கந்தையாவின் மாணவிகளின் நடனத்திறமையும், சிங்கப்பூர் உட்காராணியின் மாணவி செல்வி தேவராணி தம்பிராசாவின் நடனவிரும்பும் போற்றத்தக்கவை. குழு நடனங்களில் செல்விகள் ஜமுனா வைரவமூர்த்தி, இந்துமதி கஜீர்காமராஜா, மதுமதி கஜீர்காமராஜா, வதா இரத்தினசிங்கம், கீதா இரத்தினசிங்கம், வேத சொருபி த்ரராஜா, கௌரி ஆனந்தராஜா மஞ்சளா சிவசுப்பிரமணியம், யாயினி சிவசுப்பிரமணியம், புஷ்பா சிவசோதி ஆகியோர் பங்குபற்றினார்கள். திரு ராஜகோபலனின் நன்றிநவிலுடன் விழா முடிவடைந்தது.

தமிழ்ச் சங்கத்தினர் மிகவும் ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் நிகழ்ச்சியை அளித்திருந்தனர். நிகழ்ச்சிகளுக்கு இடையே கூடிய நேரம் எடுக்கப்பட்டது தவிர்க்கப்பட்டிருக்கலாம். நான்கு மணிநேரம் நிகழ்ச்சி நடத்தி வந்திருந்தோரை சோதனைக்குள்ளாக்காமல் இருந்திருக்கலாம். நிறைந்திருந்த மக்கள் அமைதியுடன் இருந்தமை போற்றத்தக்கதே. வந்திருந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கியமை தமிழ்ச் சங்கத்தினர் குழந்தைகளின் செலுத்திய கவனத்திற்கு நல்ல அறிகுறியாகும். லண்டன் தமிழ்ச் சங்கத்தினர் இதுபோன்ற நல்ல பல நிகழ்ச்சிகளைத் தயாரிப்பார்கள் என நம்புகின்றோம்.

— கலைநேசன்.

லண்டனின் முதல் தமிழ் ஆல்டர்மேன்

திரு சந்திரக்குமார் விமலச்சந்திரன் மறைவு

லண்டனின் முதல் தமிழ் ஆல்டர்மேன் திரு சந்திரக்குமார் விமலச்சந்திரன் காலமானார். ஜனவரி 15ந் தேதியன்று நாசியில் ஒரு சிறிய அறுவை சிகிச்சையின் காரணமாக இவர் மரணமானார். லண்டனின் தலைசிறந்த வைத்தியசாலைகளில் ஒன்றான மிடில்ஸெக்ஸ் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான திரு விமலச்சந்திரன் தனது பெற்றோர் சகோ கரகருடன் 1963ம் ஆண்டு இங்கிலாந்தில் குடியேறினார். கிழக்கு லண்டனில் உள்ள சென்ட்ரல் பவுண்டே



ஷன் கிரம்மர் கல்லூரியில் தொடர்ந்து கல்வி பயின்றார். பின்னர் பிரித் தானிய அரசினர் சேவையில் சேர்ந்து சூழ்நிலைப் பகுதியில் பணிபுரிந்துவந்தார். தொழிற்கட்சியின் அங்கத்தினராகச் சேர்ந்து கட்சி வேலைகளில் மிக முக்கிய பங்கு எடுத்து வந்தார் திரு விமலச்சந்திரன். லண்டனின் வாண்டர்வேர்த் மாநகரசபையில் சென்ற ஆண்டு அவர் ஆல்டர்மேனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 22வது வயதில் இச்சாதனையைப் புரிந்த திரு விமலச்சந்திரன் வாண்டர்வேர்த் மாநகரசபையின் மிகவும் இடைய ஆல்டர்மேனாகத் திகழ்ந்தார். மாநகரசபையில் சுகாதார, சமூக சேவை, நிதி சம்பந்தப்பட்ட நிர்வாகக் குழுக்களில் அங்கத்துவம் வகித்தார். ஸ்மோல்வுட், ரோசா பசெட், என்ஷும், செலின்கோர்ட் ஆகிய கல்லூரிகளின் நிர்வாகிகள் சபையில் நிர்வாகியாகவும் விளங்கி கல்லூரிகளின் நலனுக்காக அல்லும் பகலும் உழைத்தார் இவரது மறைவைக் கேள்வியுற்ற தொழிற்கட்சிப்பிரமுகர்கள், மாநகரசபைப் பிரமுகர்கள், கல்லூரித் தலைமை ஆசிரியர்கள் பலரும் அதிரீச்சியுடன் துக்கம் தெரிவித்தனர். வாண்டர்வேர்த் மாநகரசபைப் பகுதி மக்கள் தாம் ஒரு தலைசிறந்த இளம் நகரசேவையாளரை இழந்துவிட்டனர் என தென்மேற்கு லண்டனின் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. திரு

விமலச்சந்திரன் மரணம் குறித்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் பின் திடீர் மரண நிபந்தி மருத்துவக் கவனமின்மை அல்ல எனத் தீர்ப்புக் கூறினார்.

இளம் வயதிலேயே இவரை நகரவாசிகளும், மாநகரசபையினரும் அன்பாக சாட் என அழைத்து வந்தனர். லண்டன் வாழ் தமிழ் இளைஞர்கள் அனைவரும் தொழிற்கட்சி - நகரசபை வேலைகளில் முக்கிய பங்குபெற்று குற்சேவையாளராக வரவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு விளங்கிய திரு விமலச்சந்திரனை காலில் நீண்டகாலம் வாழ்விடாமல் லண்டன் மக்களுக்கும் தமிழ்மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். திரு விமலச்சந்திரனின் குடும்பத்தாருக்கு லண்டன் ஞாபகம் அனுதாபங்கள் உரித்தாகும்.

தைப் பூசத் திருவிழா

கடந்த ஜனவரி 30ந் தேதி பிரித்தானிய கைவ மாமன்றத்தினரால் தைப் பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. முருகன் பூசையை மன்றத் தலைவர் நடாத்த, திரு ஜெகதீசுவரன் முருக அர்ச்சனை பாடினார். திருமதிகள் வைரவமூர்த்தி, ஜெயசிலன், லோகேந்திரன், செல்வி சுதர்ஷினி அருளம்பலம், ஆகியோர் முருக பஜனையை நடத்தினர். விழா, மன்றத்தின் உப தலைவர் திரு ஏ வைரவமூர்த்தி அவர்களின் உபயம் ஆக நடைபெற்றது.

இந்து சமய இசைக்கலை விழா

ஒன்றிய அரசு இந்து சங்கங்களின் கூட்டணி(Federation)யினரால் மார்ச்சு 18ந் தேதி சனியன்று மாலை 7.00 மணிக்கு இந்தியன் வை.எம்.சி.ஏ மகாத்மா காந்தி மண்டபத்தில் இந்து சமய இசைக் கலை விழா ஒன்று நடத்தப்படவிருக்கின்றது. கூட்டணியைச் சேர்ந்த பல அங்கத்துவ இந்து சங்கங்களின் கலைஞர்கள் விழாவில் பங்குபெறுவார்கள். இந்தியத் துணுவர் மேன்மை தங்கிய அபா பாந்த் அவர்களின் ஆதரவில் விழா நடைபெறும். உள்நாட்டு உதவி அமைச்சர் லோர்ட் விண்ட்லெட்சும் அவர்கள் பிரதம அதிதியாக பங்குபெறுவார். விழாவிற்கு இந்துக்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

தமிழக மாணவர் செய்த சாதனை

தமிழ் நாட்டில் திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்த திரு. விக்டர் ஆனந்தன் என்ற தமிழக மாணவர் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு மேல் படிப்புக்காக பாரி மாநகர் வந்தார். இரண்டரை ஆண்டுகளில் கணிதத்தில் பல்கலைக் கழக டாக்டரேட் பட்டத்தையும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் மாநில டாக்டரேட் பட்டத்தையும் முதல் தொகுதியில் பெற்று ஒரு சாதனையை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக இவ்வரு பட்டங்களையும் பெற குறைந்தது ஏழு முதல் பத்து ஆண்டுகள் ஆகும்.

பிரித்தானிய அரசின் கடனுவதி - தமிழகத்தின் மாபெரும் ரசாயன உரத் தொழிற்சாலைத் திட்டத்திற்கு

இந்தியா - பாகிஸ்தான் போர் முடிவின் பின் பிரித்தானிய அரசு தனது முதல் கடனுவதியை இந்தியாவிற்கு அளிப்பது பற்றி அண்மையில் அறிவிப்பு விட்டள்ளது. £7,750,000 பணத்தைக் கடனுவதியாக இந்தியாவிற்கு அளிக்கும் தமிழகத்தின் வளரும் தொழில் நகரான துத்துக்குடியில் ஏற்படுத்தப்படவிருக்கும் மாபெரும் ரசாயன உரத்தொழிற்சாலைகள் திட்டத்திற்கு இக்கடனுவதிப் பயன் படுத்தப்படும். இத்திட்டத்திற்காக ஐப்பாணியக் கடனுவதியாக 8,400,000 கிடைக்கும். துத்துக்குடியில் ஏற்படுத்தப்படவிருக்கும் இந்த ரசாயன உரத்தொழிற்சாலைகள் அமைப்பு உலகிலேயே மிகப் பெரியதும், நவீனம் பொருந்தியதுமாகும் எனத் தெரிய வருகின்றது.

நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் விவரம் வருமாறு:

தலைவர் :	டாக்	பெ துமரேசன்
செயலாளர் :	திரு	சீ சண்முகம்
பொருளாளர் :	டாக்	எஸ் ஜி சண்முகசுந்தரம்
நிர்வாகக்குழு :	டாக்	பி ஆறுமுகம்
	திரு	டீ பாலசுந்தரம்
	டாக்	வி ஜி தேவ்
	திரு	சேகர் ஜே ஹென்றி
	டாக்	கே என் பி கிருஷ்ணராஜ்
	டாக்	செல்வி என் சம்பத்

லண்டனில் தைப்பொங்கல் விழா

லண்டன் தமிழ்ச் சங்கத்தினரால் இந்தியன் உவை.எம்.சி.ஏ மகாத்மா காந்தி மண்டபத்தில் தைப் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இவ்விழா திருமதி தங்கரத்தினம் முத்துக்குமாரசுவாமி அவர்களின் தமிழ்த் தாய் வணக்கம் கூறியதும் ஆரம்பமாயிற்று. இதற்குப் பதிலாக் தலைவர் திரு ஜி ராஜா ரோஸ் தலைமை வகித்து வரவேற்புகள் கூறினார். அதன்பின் முன்பை நான் தலைவர் திரு வை மெய்யப்பன் அவர்கள் சங்கத்தின் அன்றைய-இன்றைய நிலைபற்றி விளக்கம் கூறினார். நாவலருக்கு அஞ்சலி போன்ற பலநூல் ஆசிரியர் திரு. வை.முத்துக்குமாரசுவாமி அவர்கள் தைப்பொங்கல் - அங்கு ஆந்தோற்றமும் தத்துவமும் பற்றி சொற்பொழிவு ஆற்றினார். திரு கே ஆனந்தன் அவர்கள் பொங்கல் விழா பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

திருமதி பா.ஆமதி சந்திரசேகரன், திருமதி உமா மூர்த்தி, திரு ஆர் சண்முகநாராயணன் ஆகியோர் இசை விருந்தினர்தரார். வாத்திய இசைவிருந்து திரு இ சுதந்திரராஜா (புல்லாங்குழல்) செல்வர்கள் சிரிதரன், முரளிதரன் இராசரத்தினம் சகோதரர்கள் (மிருதங்கம்) செல்வி சசிலேகா பரம் பில்லாராஜா (லீனா) ஆகியோர் ரால் அளிக்கப்பட்டன. பரதநாட்டிய விருந்து திருமதி ஜெயலட்சுமி கந்தையா அவர்களின் காணலிசனாகிய செல்வி புலஃபா சிவஜோதி, செல்வி மதுமதி கதிர்காமராஜா ஆகியோரால் அளிக்கப்பட்டன. பதில் செயலாளர் திரு. கே.ரங்கநாதன் நன்றி நவீனார்.

- தகவல்: வை முத்துக்குமாரசுவாமி.

குறிப்பு: மேற்படி விழா லண்டன் தமிழ்ச் சங்கத்தின் 1970 - 71 ம் ஆண்டுக்கான 16 ஆவது ஆண்டு கொண்ட செயற்குழுவின் ஐவரின் கட்டப்பட்டது.

AIR CARGO AND TRAVEL PLANNERS LTD.

- ECONOMIC AIR FLIGHTS
- TRAVEL NOW AND PAY LATER
To Australia—Canada—Ceylon—East Africa—India—Malaysia—
Mauritius—Singapore—U.S.A.
- DUTY FREE GOODS
- PACKING AND SHIPPING
- JAPANESE ELECTRIC AUTOMATIC RICE COOKER
- PROPERTY FOR INVESTMENT AND RENT

Contact Mr. Pathy at

4th Floor 93-97 REGENT STREET, LONDON, W.1

Phone: 01-437 9670/3693

Tube: Piccadilly

After hours: 01-845 0562

எல் ஐ சி யுடன் இன்சூர் பண்ணுங்கள்

தங்கள் சேமிப்பு

தங்கடையும் தங்கள் குடும்பத்தினரையும்
பாதுகாக்கும்.



தங்கள் குடும்பம்

கல்வி, திருமணம் இடையாறுதல் மூலம் ஏற்படும்
பிரச்சினைகளை இன்கூர்ன்ஸ் தீர்க்கலாம்.

உத்தரவாதம்

பாலிசிகள் முழுமையாக இந்திய அரசின் உத்தரவாதத்தைப்
பெற்றுள்ளது.

ஸ்டர்லிங்கில் அல்லது ரூபாயில் பணம் கட்டெல்

பாலிசிகள் — ஸ்டர்லிங்கில் ரூபாயும் அளிக்கப்படுகின்றன.

இந்தியா திரும்பியதும் ரூபாயிலேயே தொடர்ந்து பணம்
கட்டலாம்.

இந்தியாவிற்கு உதவும்

தங்கள் பிரியம் இந்திய விவசாய, தொழில் அபிவிருத்திக்கு
உதவும்.

கூடிய தகவலுக்கு கீழ்க்காணும் கூப்பனை அனுப்புங்கள்.

Life Insurance Corporation of India,
York House, Empire Way,
Wembley, Middlesex.
Telephone 01-902 5294/5

Name

Address

Telephone

Life Insurance Corporation of India

லண்டன் தமிழ்ச் சங்கம் நடத்தவருக்கும் கருத்தரங்கு

லண்டன் தமிழ்ச்சங்கம் வருகிற ஏப்ரல் நடுப்பகுதியில் ஒரு கருத்தரங்கை நடத்தவருக்கிறது. இந்தக் கருத் தரங்கில் ஒன்றிய அரசில் (U K) பல துறைகளில் பூராய்ச்சி செய்து கொண்டிருக்கும் தமிழர்கள் பங்குகொள்வர். இதில் கலந்து கொள்பவர்களின் பூராய்ச்சிக் கட்டுரைகள் பத்திரிகையில் வெளியிடப்படும். அதே திணத்தில் மாடெயில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கலைநிகழ்ச்சி நடத்தப்படும் என லண்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு ஜோன் அதிசயம் தெரிவித்துள்ளார். விபரங்களுக்குத் தொடர்புகொடுக்க: திரு சிவானந்தன், செயலாளர், லண்டன் தமிழ்ச் சங்கம், 8 Orchard Court, Parkgate Road, Wallington, Surrey.

இலங்கையர்களுக்கு ஒரு புதிய பத்திரிகை - நியூஸ் ஒ.ஃப் சிலோன்
இலங்கை கைறகமிடிகள் ஆசியுடன் டூரம்பம்

கடந்த ஐவாமி 1ந் தேதியன்று இலங்கையர்களுக்கென ஒரு புதிய பத்திரிகை லண்டனில் டூரம்பிக்கப்பட்டுள் ளது. பத்திரிகையின் பெயர் நியூஸ் ஒ.ஃப் சிலோன். ஏர்ஸில் கோர்ட்டுலுள்ள சிறீ லங்கா ரெண்டாரெண்டில் பத்தி ரிக்கையின் தொடக்க விழா இடம்பெற்றது. விழாவில் இலங்கை கைறகமிடிகள் பங்குபற்றி ஆசியுரை வழங்கினர். வெளி நாடுகளில் உள்ள இலங்கையர்களுடன் அரசு தொடர்பு ஏற்படுத்த உகந்த ஏடாக இப்பத்திரிகை அமையும் எனவும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் குரலை எழுப்பும் தனி ஏடாக இது அமையும் எனவும் பத்திரிகையின் பங்குதா ரர்களில் ஒருவரும் முன்னோர் ஈஸ்டர்ஸ் எக்ஸ்பிரஸ் கடைகட்டர்களில் ஒருவருமான திரு சிறீபதி லண்டன் முரசிற்கு தெரிவித்துள்ளார்.

நியூஸ் ஒ.ஃப் சிலோன் பத்திரிகை முதன் முதலாக 1969 பெப்ரவரியில் டூரம்பிக்கப்பட்டு ஒரு இதழ்கள் வெளியாகியது தெரிந்ததே. முன்னைய நியூஸ் ஒப் சிலோன் பத்திரிகையின் மூலகர்த்தாவான திரு இரத்தினசபாபதி தற்போதைய நியூஸ் ஒப் சிலோனில் மிக முக்கிய பங்குபெறுகிறார். திரு இரத்தினசபாபதி அவர்கள் தற்போது பர்மிங் ஹாம் பல்கலைக்கழகத்தில் பொருளியல் மாணவராக உள்ளார். இவரது ஆலோசனையில் பெயரில் இலங்கையின் நிதி மந்திரி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கட்டாய சேமிப்பு இயக்கத்தை டூரம்பிக்கவுள்ளார். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் தங்கள் ஊதியத்தில் ஓரளவு சேமித்து இலங்கை வளர்ச்சி நிதியொன்றுக்கு உதவவேண்டும் என்ற திரு இரத்தினசபாபதியின் ஆலோசனையை நிதிமந்திரி மிகவும் சாதகமாக ஏற்று அதற்கு ஆவன செய்து வருகின் றார் என தெரிவிப்புகிறார். நியூஸ் ஒப் சிலோன் பத்திரிகை திரு காமியி செவ்வரத்து என்பவரை ஆசிரியராகக் கொண்டுள்ளது.

தேர்வில் வெற்றி

வ இ சிவகுமார் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு வ இ சிவகுமார் மாச்செட்டர் பல்கலைக்கழகத்து எம். எஸ்ஸி (Textile Processing) தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

வாழ்க மணமக்கள் சிவாஜி - வசந்தா தேவி.
 கொழும்பு, திருமதி & காலஞ்சென்ற திரு ஜெயதேவர் அவர்களின் புதல்வரும் லண்டன் டிரான்ஸ்போர்ட் பொறியியலாளருமான திரு சிவாஜிக்கும், கொழும்பு குவாலிடெக்ஸ் உரிமையாளர் திரு தியாக ராஜா தம்பதிகளின் புதல்வி வசந்தா தேவிக்கும் திருமணம் சிறப்பாக கொழும்பு, பம்பலப்பட்டி சரஸ்வதி மன்றப்பத்தில் அனந்தமயில் நடைபெற்றது.
 குழலின்து யாழின்து.....

மேகலா மகாலிங்கம் அபர்டன் திரு & டாக்டர் திருமதி மகாலிங்கம் தம்பதிகளுக்கு பெண் குழந்தை மேகலா.
 சுகிர்த இளம்பாரதி வாண்டர்ஸ்வேர்த் திரு & திருமதி இரத்தினசபாபதி தம்பதிகளுக்கு ஆண் குழந்தை சுகிர்த இளம்பாரதி.
 நிரஞ்சன் இளமுருகன் வீம்பீட்டன் பொறியியலாளர் திரு & திருமதி இளமுருகன் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை நிரஞ்சன்.

சிறுகதைப் போட்டி

லண்டன் முரசில் வெளியீடுவதற்கு எழுத்தாளர்களிடமிருந்து சிறுகதைகள் வரவேற்கப் படுகின்றன. இச்சிறுகதைகளை அனுப்புவோர் லண்டன் முரசினால் ஏற்படுத்தப்பட்ட சிறுகதைப் போட்டி ஒன்றில் பங்குபற்ற உரிமை உடையவர் ஆவர்.

முதற் பரிசு பெறும் சிறுகதைக்கு திரு ஏ தைரவமுர்த்தி அவர்களால் அளிக்கப்பட்ட பதக்கம் பரிசாகக் கொடுக்கப்படும். இரண்டாவதாக, மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளுக்கு தகுந்த பரிசுகள் வழங்கப்படும். பரிசு பெறும் சிறுகதைகளை லண்டன் முரசில் வெளியிடும் உரிமை பிரசுரத்திற்கு உண்டு. லண்டன் முரசில் பிரசுரித்தற்கு தகுதியுள்ள சிறுகதை களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

சிறுகதை முழுத்தாளில் சாதாரண எழுத்தளவில் 5 பக்கங்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். சிறுகதைகள் அனுப்பவேண்டிய கடைசிக் தேதி: 1 - 7 - 72. அனுப்ப வேண்டிய முகவரி: LONDON MURASU PIRASURAM, 8 ASHEN GROVE, LONDON SW19 8BN

முத்தமிழ்க்காவலர் கி.பி.பெ.விசுவநாதம்

சென்ற இதழ்க் தொடர்ச்சி-.....

16 . இலக்கணச் சிறப்பு

இலக்கணம் என்பது சட்டம், வரம்பு, ஒழுங்கு, அமைப்பு, அமைதி, அழகு எனப் பொருள் பெறும். இதே வட மொழியில் அழகு என்ற பொருளில் இலட்சணம் எனக் கூறுவதுமுண்டு.

அகத்தியம்

இது ஒரு சிறந்த இலக்கண நூல். இதேபு பேரகத்தியம் எனவும் கூறுவர். முதற் சங்கத்திற்கும், இடைச் சங்கத்திற்கும் இதுவே இலக்கண நூலாக இருந்து வந்ததெனவும், அது மிகவும் விரிவான நூலெனவும், அதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வாழ்த்தியல், அரசியல், அமைச்சியல் முதலியன கூறப்பெற்றிருந்தன எனவும் தெரியவருகிறது. இந்நூல் இப்பொழுது இல்லை. இந்நூலின் சில நூற்பாக்கள் தொல்காப்பியம் இளம்புரணர் உரையிலும், இலக்கண விளக்க உரையிலும், இலக்கணக் களஞ்சியத்திலும் காணப்பெறுகின்றன. இந்நூலின் காலம் 7000, 9000 ஆண்டுகள் எனக் கூறப்பெற்றாலும் 5000 ஆண்டுகளுக்கு பிற்பட்டதல்ல என உறுதியாகக் கூறலாம். இதனைச் செய்து உதவியவர் தமிழ்ச் சான்றோர்களில் ஒருவராகிய அகத்தியர். உலக மொழிகளில் முதன்முதலாக இலக்கணம் பெற்ற பெருமை தமிழுக்கும், அதைக் கண்ட பெருமை இவருக்கும் உண்டு.

தொல்காப்பியம்

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் நூல்களில் இன்ற நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாக உள்ள நூல் தொல்காப்பியம் ஒன்றே. இதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திற்கும் இலக்கணம் விரித்து உரைக்கப் பெற்றிருக்கிறது. இது போன்றதொரு இலக்கணத்தை உலக மொழிகளில் எதுவும் அன்று பெறவில்லை என்பது மட்டுமல்ல, இன்றும் பெறவில்லை. யவன நாட்டு அரித்தாட்டு நூல்களுக்கும், ஆரிய நாட்டு பாணியின் நூல்களுக்கு முன்னமேயே தொல்காப்பியர் நூலில் செறிவும், செப்பமும், வரம்பும், எழிலும் நிறைந்து காணப்பெற்றன. எப்பேரயம், பாரசீகம், சீனம் போன்ற பழைய மொழிநூல்களில் காணமுடியாத பல சிறப்பியல்புகள் தொல்காப்பியத்திற் காணப்பெறுகின்றன.

பழைய இலக்கணங்கள்


தொல்காப்பியத்திற்கு முன்னும், அகத்தியத்திற்குப் பின்னும் தமிழில் பல இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன. இவ்வுண்மையை என்ப, என்மறர் புலவர், யாப்பென மொழிப யாப்பறி புலவர், தோலென மொழிப தொன்மொழி புலவர் எனத் தொல்காப்பியத்திற் காணப்பெறுவதாலேயே நன்கறியலாம். இந்நூல்களின் காலம் ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளாகும். அவற்றில் எதுவும் இன்றில்லை.

பிற்பட்ட இலக்கண நூல்கள்

இறையனார் அகப்பொருள், பன்னிரு படலம், வெண்பாப் பாட்டியல், வெண்பா மாலை, யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம், தொல்காப்பிய விருத்தி, முதற் குத்திர விருத்தி, நன்னூல், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி, தண்டியலங்காரம், நீரசோழியம் முதலியன பிற்காலத் தமிழ் இலக்கண நூல்களில் தலைசிறந்து விளங்குவன. இவற்றில் சில மிகப் பழைய இலக்கணங்களாகனோடு வைத்து எண்ணத் தகுந்தவை.

ஐம்பெரும் பிரிவு

தமிழ் இலக்கணம் ஐந்து பெரும் பிரிவுகளையுடையது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என இப்பிரிவுகளையும்கூட, இதன் உட்பிரிவுகளையும், உட்பிரிவுகளின் உட்பிரிவுகளையும், அவற்றிலுள்ள கிளைகளையும், இலைகளையும் கீழே உள்ள படத்தில் ஒருவாறு காணலாம். சுருக்கமாகக் கூறவேண்டுமானால், தமிழ் இலக்கணமானது வேர் முதல் விழுதுவரை எண்ணி வரையறுக்கப்பெற்ற ஒரு பெரிய ஆலமரம் என்றே கூறியாக வேண்டும்.



தமிழ்த் தாயின் தவப்புதல்வன்

—மகிழ்வேந்தன்—

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய். —குறள்—

ஒரு மகனைப் பெற்றெடுத்த தாயின் மகிழ்ச்சியைப்பற்றி சொல்லத் தேவையில்லை. ஆனால் அந்த மகன் நற்பன்பு நிறைந்தவன் என்ற பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய்க்கு, அவனைப் பெற்ற காலத்தில் இருந்த மகிழ்ச்சியைவிட பன்மடங்கு மகிழ்ச்சி இருக்கும் என்ற கருகிறார் வள்ளுவர். இந்த மகிழ்ச்சியைப் பெற்ற தாய்மார்கள் எத்தனை ஆயிரம் பேர் இருக்கிறார் களோ நமக்குத் தெரியாது. ஆனால் தமிழ்த் தாயும் அதில் ஒருத்தி என்ற மட்டும் கண்டிப்பாகக் கூறலாம். ஒருமுறை இரு முறையல்ல, பலமுறை இந்த மகிழ்ச்சி ஏற்பட்டது தமிழ்த் தாய்க்கு. திருக்குறள் என்ற செல்வத்தை அவள் மகன் திருவள்ளுவர் அவருக்காக வழங்கியபோது உலகமே வள்ளுவரைப் பாராட்டியது. அப்பொழுது மகிழ்ந்தான் தமிழன்னை. தேமதுரத் தமிழ்மோசை உலகெலாம் பரவும் வகை செய்வோம் என்று தோண்டுகொட்டிணர் பாரதியார். அவரை மகாகவி என்றே புகழ்ந்தனர் அனைவரும். அப்பொழுதும் மகிழ்ந்தான் தமிழன்னை. எங்கள் வாழ்வும் எங்கள் வழமும் மங்காத தமிழென்ற சங்கே முழங்கு என்ற வீரமுடிக்கயிட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். மகிழ்ச்சிக் கடலில் நீந்தினான் தமிழன்னை. இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்கள்.

ஆனால் தமிழன்னையின் மகிழ்ச்சியை நிலைக்கவிடவில்லை சாவு என்ற கொடிய அரக்கன். அவருடைய மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அவளது அத்தனை குமாரர்களுக்கும் மிக விரைவிலேயே கொண்டு சென்றவிட்டான் அந்தக் கொடியவன் தனது பிள்ளைகளின் பெருமையால் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட அவர்களது பிரிவால் ஏற்பட்ட துயரம் பெரிதாயிருந்தது தமிழன்னைக்கு. துயரத்திலிருந்து அவளுக்கு இதோ நானிருக்கிறேன் அம்மா. கவலையை விடு. என்று கை கொடுத்தார் அறிஞர் அண்ணா. ஓரளவுக்குக் கவலையை மறந்தான் தமிழன்னை. அவளது கவலையைப் போக்கடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார் அந்தத் தமிழ்த்தாயின் தவப் புதல்வன்.

கல் தோன்றி மணீ தோன்றிக் காலத்தே முன் தோன்றி முத்த தமிழன்னைக்கென்ற ஒரு தனிநாடு இல்லையே என்ற குறூல் அண்ணாவுக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. மூவரசர் காலத்தில் சீருடனும், சிறப்புடனும் சுதந்திரமாகவிருந்த என் அன்னை இன்ற தனக்கென தனிநாடு இல்லாமல் அநாதை போல வாழ்கிறேன் அவளது பிள்ளைகள் எல்லாம் ஒற்றுமையின்றி, உரிமை பறிக்கப்பட்டு, கடமை உணர்வின்றி, கண்ணியத்தையே மறந்து, கட்டுப்பாடு குலைந்து அடிமைகள் போல வாழ்கிறார்களே. இந்த நிலையை மாற்ற முடியாதா இதுவே அண்ணாவுக்கு இருந்த ஏக்கம். தனி மனிதனால் ஆக்கக்கூடிய காரியமா இது முயன்று பார்ப்போம் என்ற புறப்பட்டார் அந்த மேதை.

இதற்காக அவர் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. தனது கொள்கையை, தமிழன்னையின் தேவைகளை, அவர் எடுத்துச் சொன்னபொழுது அவரைப் பார்த்து நகைத்தவர்கள் பலர். எதிர்த்தவர்கள் இன்னும் பலர். ஆதரித்தவர்களோ மிகச் சிலர். ஆதரித்தவர்கள் அனைவரும் அவரைத் தங்கள் சொந்த அண்ணானாக ஏற்றுக்கொண்டு அருமைத் தம்பிகள் ஆயினர். அண்ணனைத் தலையாகவும் தம்பிகளை உடலாகவும் கொண்ட அந்தச் சிறுபடை தங்கள் இலட்சியப் போராட்டத்தில் இறங்கியது. உடலை விட்டுத் தலையையும், தலையைவிட்டு உடலையும் பிரிப்பதற்கு பல சூழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் கடமை கண்ணியம், கட்டுப்பாடு இவைகளையே ஆயுதமாகக் கொண்ட அந்தத் தலையையும் உடலையும் பிரிக்கமுடியவில்லை. மாறாக ஆதரவு பெருகியது.

கடவுளின் பெயரால் நடந்த அட்டூழியங்களை உலகுக்கு எடுத்துக் கூறினார் அண்ணா. அவரை நாத்தீகன் என்றான் ஆத்தீகர் என்ற தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் சில பச்சோந்திகள். அயரவில்லை அறிஞர். ஏழையோடு ஏழையாக பாட்டாளியோடு பாட்டாளியாக பாடுபட்டார் அண்ணா. நம்மையெல்லாம் ஒழிப்பதற்காக புறப்பட்டிருக்கும் பொதுவுடைமையாளி என்று கூச்சல் போட்டனர் சில பரம்பரைப் பணக்காரர்கள். மிரளவில்லை அண்ணா. மாறாக ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டது அந்த அன்புள்ளம்.

முலைக்கு முலை, சேரிக்குச் சேரி தன் கால் தேயுமட்டும் நடந்தார் அண்ணா. சொற்பொழிவு மேடைகள் போட்டார், பாமரர்களுக்கு நிலையை விளக்குவதற்காக. எழுதுகோலுக்கு வேலை கொடுத்தார், படித்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக. நாடகங்கள் எழுதினார், தன் கொள்கையை நாடெங்கும் பரப்புவதற்காக. பொதுத்தேர்தல் வந்தது. மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கினார்கள். அவர்களது அண்ணா, மூத்தோன், முதலமைச்சரானார். அந்த நாட்டிற்கு அவரது கனவிலும் நனவிலும் காட்சியளித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டிற்கு. தனது இலட்சியத்தில் வெற்றிபெற்ற அண்ணா, எங்கும் எதிலும் தமிழ்த்தாய்க்கு புகழ் ஏற்படுத்தினார். மட்டிராஸ் என்ற கூறியவர்கள் தமிழ்நாடு என்று தலைநிமிர்ந்து கூறினர்.

துயரத்தையெல்லாம் மறந்து, வெற்றிப் புன்னகையுடன், மறுபடியும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தினான் தமிழன்னை. அவளது அந்த மகிழ்ச்சியை இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு மூலம் உலகெங்கிலும் எடுத்துரைத்தார் அந்தத் தவப் புதல்வன். உலகமே பொருமைப் பட்டது. தமிழ்த்தாயோ பெருமைப்பட்டாள். இதக்கண்ட சாவு அரக்கனுக்குப் பொறுக்கவில்லை. அன்பு அண்ணா, ஆசை அண்ணா, அறிஞர் அண்ணா என்று அழைத்தவர் அனைவரையும் அமரர் அண்ணா என்று அழைக்க வைத்து விட்டு, தமிழ்த்தாயைத் தவிக்க விட்டுவிட்டு அவளது தவப்புதல்வனை எடுத்துச் சென்றவிட்டான். தமிழுக்காக உடலையும், பொருளையும் அர்ப்பணித்த அந்த அன்புத் தெய்வம், அறிஞர் அண்ணா, தனது ஆவியையும் அர்ப்பணித்தவிட்டுப் போய்விட்டது. இன்றோ அது நம்மைவிட்டு மறைந்து முன்னோர்கள் கழிந்துவிட்டன. ஆனால் அந்தக் கடைசி நாள் இன்றும் கண்முன்னே நிற்கிறது. எத்தனையோ தாய்மார்களின் கண்ணீர்வெள்ளம் இன்னும் வற்றவில்லை. தம்பிமார்களின் அழகுரல் இன்னும் ஓயவில்லை. நாழும் இன்று அவருக்காக அஞ்சலி செய்வோம். அந்த அறிஞரின் எழுதுகோலுக்கிருந்த வலிமையையும், சொல்லுக்கிருந்த நேர்மையையும், செயலுக்கிருந்த வீரத்தையும் பற்றி மேலும் எழுதுவதற்கு நமது எழுதுகோலுக்குத் தகுதியில்லை, கரங்களுக்குத் துணிவுமில்லை. தமிழ்த் தாயின் சரித்திரம் உள்ளளவும் வாழட்டும் அந்த மேதையின் புகழ்.

அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. —குறள்—

அன்புள்ள ஆசிரியருக்கு

வாழ்க்கையின் இரகசியம்

ஐப்பசி மாத லண்டன் ழுரசு இதழ் கண்டேன். அதில் இலங்கையில் ஆண்கள் சீதனம் வாங்கித் திருமணம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சீதனத்தை வாங்கித் திருமணம் செய்தவர்கள் பெரும்பாலானோர் இருக்கையில், அவர்களில் ஒருவராவது துணிந்து சீதனம் வாங்குவதை ஆமோதிக்க முன் வரவில்லையே என்ற வெட்கத்தில் தான் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

இந்த உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் யாவரும் எதற்காகப் போராடுகிறோம்? சம உரிமைக்காக அல்லவா? ஆம்! நாம் சம உரிமைக்காகப் போராடும்போது, சம உரிமையில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் ஒவ்வொருவரும் அதைப்பின் தொடர்ந்து சரியாகவா செய்கிறோம்? இல்லை! இன்று வாழ்க்கையில் பணம் சம்பாதித்து வைப்பதே பிற்காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு. யாவரும் எவ்வளவு கூட உழைக்க முடியுமோ அவ்வளவு கூட உழைக்கிறார்கள். ஒருவன் நாளொன்றுக்கு எட்டு மணிநேரம் வேலைசெய்து ஒரு வருடத்தில் 10,000 ரூபா உழைக்கும் போது அதேவேளை இன்னொருவன் அதே அளவுநேரம் வேலை செய்து ஆண்டுடொன்றுக்கு 20,000 ரூபா பெறுகின்றான். இரண்டாமவர் சமுதாயத்தைக் கொள்வனவு அடிக்கிறான் என்பது அர்த்தம். அதாவது அவன் களவு எடுப்பவன், கள்ளன் எனப் பெயர் பெறுகின்றான். கள்ளன் என்ற பெயரைப் பெற்ற பின் எப்படிக்களவு எடுத்தால் தான் என்ன? கள்ளன் கள்ளன் தானே? சம உரிமைக்காகப் போராடுகிறோம் என்று எண்ணிக்கொள்கின்ற நாம் எல்லோரும் கள்ளன் என்ற பெயரைப் பெற்றபின் எதற்காக சில லட்ச ரூபா சேகரிப்பதற்கு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு களவு எடுக்கவேண்டும்? ஒரு திருமணத்தின் மூலம் அப்பணத்தை சுலபமாக (களவு எடுப்பதன் மூலம்) பெற்றுவிடுவாமே? மனித வாழ்க்கையின் இரகசியமே விரும்பும் எதையும் (சுலபமான) சுலபமான வழியில் அடைய விரும்புவது தானே?

ஈலிங், லண்டன் மே 13.

கை சந்திரமோகன்.

புதுவிதப் பகற்கொண்டி

வர்த்தகம் தொழில் சம்பந்தமான பரிமாறல்கள் நடக்கும் உலகப் பொது அரங்கம் லண்டன் நகரிலே தயிழின் பெயரால் வெளிவரும் லண்டன் ழுரசு இதழ்களையே பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. ழுரசில் வரும் விடயங்களிலே சிலவற்றை இலங்கையிலே வெளிவரும் தயிழ்ப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. ழுரசிலிருந்து எடுக்கப்பட்டதை ழுறையே அவை குறிப்பிடுகின்றன. ஆனால் பிரபல தயிழ்த் தினசரி ஒன்று தனது ஜனவரி 11 பதிப்பில் கலைமகளின் புதுமகள் என்ற தலைப்பில் ழுரசில் வெளிவந்த விமர்சனத்தைப் பிரசுரித்திருக்கிறது. ழுரசிலிருந்து எடுத்த விடயம் என்பது மறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதுவிதப் பகற்கொண்டி!

தெல்லிப்படை மேற்கு, இலங்கை.

ஜே லோகேஸ்வரன்.

பெண்ணின் பெருமையே பெருமை

ழுரசு பொங்கல் மலர் மிகவும் தரமாக அமைந்திருந்தது. ழுத்தமிழ்க் காவலர் சி ஆ பெ அவர்கள் நிலையில்லாத வாழ்க்கைப் பருவம் பற்றி எழுதியது யாவரும் அறியவேண்டியது. பெண்ணின் பெருமை பற்றிய கட்டுரையில் செல்வி சுகந்தி பெண்களின் அடக்க ஒடுக்கத்தைக் குத்துவிளக்குக்கு ஒப்பிட்டிருந்தார். பெண் ஆண் டவனின் புனிதப் படைப்பு என எடுத்துக்காட்டியுள்ளார். அபாரம். பெண்கள் அனைவரும் இதற்கு மதிப்புக் கொடுத்தால் உண்மையில் அவர்கள் தெய்வப் படைப்பாகவே மாறிவிடுவார்கள். ஆனால் அந்தோ சில பெண்கள் கற்பனை உலகில் அல்லவோ நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள். பொங்கல் மலரின் முகப்பு பொங்கலைப் பற்றிய தொடர்பைக் காட்டவில்லை. காட்டியிருந்தால் மிக நன்றாகவிரும்புகிறேன்.

கொட்டாஞ்சேனை, கொழும்பு 13.

சி கதிர்வேல்பிண்டி.

அடுத்த பக்கம் பார்க்கவும்

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

17ம் பக்கத் தொடர்ச்சி

சிறி/சிறி - 2 > சிறு
ஊற/உற - 2 > உறு

இவை மேலும் ஆராயத்தக்கன. இவ்வகை எச்சங்கள் மிக மிகச் சில.

17 ஒரு எண்ணும் வகை :

ஒரு, இரு, மூ மூதலாய எண்ணெச்சங்களும், அனைத்து, எல்லா முதலிய எண்ணியல் எச்சங்களும் இவ்வகையில் அடங்கும். ஒரு, இரு என்பவற்றையன்றி ஒர், ஈர் என்பனவும் உள்ளன. ஒர் - 2 > ஒரு என்றும் ஈர் - 2 > இரு என்றும் கொள்ளலாம். அனைத்து, எல்லா முதலியவை ழும்புக்குரியன.

18 ஏனைய எச்சங்கள் :

ஏனைய என்ற பெயரெச்சமும் ; அனைய, இனைய முதலியவும் ; வட, குட, குண, மேல், தென் முதலியவும் ; செம் வெம், நல், வெள், தாள் முதலியவும் ; கீழ், கார், ழூர், பேர் முதலியவும் இனைய பிறவும் இவ்வகையில் அடங்கும்.

குறிப்புப் பெயரெச்சங்கள் மிகவும் சிக்கலான வரலாற்றைத் தம்முள் கொண்டுள்ளன. இவை யாவும் மேலும் தொடர்ந்து ஆராயத்தக்கன.

எட்டப்பர்களின் கொட்டமடக்குவோம்

தமிழன் நலத்திற்காகத் தாங்கள் சஞ்சிகை மூலம் செய்யும் முயற்சியை, தொண்டை எண்ணி நாள் புரிப்பதைக் கிறேன், பெருமீதமடைகிறேன், ஏன் களிப்பதைக் கிறேன். அதே வேளையில் ஒரே இனத்தவர்கள் தமிழுக்கு, தமிழ்க் கலாச்சாரத்திற்கு, தமிழருக்குச் செய்யும் துரோகத்தைக் கண்டு உண்மையிலே நாள் வெளும்புகிறேன், வேதனைமடைகிறேன், ஏன் வெட்கப்படுகிறேன் கூட. கட்டபொம்மன் பிறந்த நாட்டில்தானே எட்டப்பனும் பிறந்தான். விடயத்தை எழுதாமல் வியாக்கியானம் கொடுக்கிறேனென்று எண்ணுகிறீர்களா விடயத்துக்கு வருகிறேன்.

சொந்தநாட்டிலே தம்மால் வாழமுடியாது என்று, தமது திறமைக்கு ஏற்ற தொழில் கிடைக்காது தாம் நினைக்கப்படுவது கண்டு ஒடிவந்தார்களே — திரைகடலோடியும் திரவியம் தேடுவோமென்று வந்தார்களே, அல்வினத்தவர்களின் முயற்சியைத் தடுத்தது, அவர்களின் முயற்சியின் பலனை உறிஞ்சிக் குடித்து, அவர்களைக் கொடுப்பதற்கு உளவு செய்து காட்டிக் கொடுப்பதற்கு அதே இனத்தவர்களின் கூட்டமொன்றே நிற்கிறது. இதிலும் பார்க்க மோசமான செயலேழுண்டோ

ஒரு நாட்டின் அரசாங்கம் பெரும்பான்மையினரின் நலம் கருதி எதேச்சாதிகாரமாகவேனும் சர்வாதிகாரமாகவேனும் தம் ஆற்றலுக்கு ஏற்ற சட்டங்களைக் கொண்டுவருவதற்கு உரிமையுடையது. தேச நலத்திற்காகப் பாடுபடுபவர்களையும் நாம் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் ஒரு இனத்தவரைப் பாதிப்பதற்கு அதே இனத்தவரின் சுயநலம் கருதியுக் கூட்டம் ஒன்று செயற்படுவது தான் பரிதாபமான விடயம். அதுவும் உளவுசெய்து தம்மினத்தவரைக் காட்டிக் கொடுப்பது மோசமான செயல். கட்டபொம்மனை எப்படித் தோற்கடிக்கலாமென்று எட்டப்பன் எடுத்துரைத்தானே அன்றி அவர் நேரடியாகச் சென்று காட்டிக் கொடுக்கவில்லை.

உங்கள் நாட்டிலே உங்கள் மொழிக்கு இடமில்லை — ஏன் உங்களுக்கே இடமில்லை என்று பிறநாட்டுக்கு வந்தீர்களே. இங்கும் தப்புவிர்களா உங்களைச் சேர்ந்த எட்டப்பர்கள், பெரும்பான்மையினரைக் காக்காய் பிடிக்கும் காக்கைவன்மையர்கள், நீங்கள் உங்கள் பாதிக்கப்பட்ட இனத்தவர்களுக்கு உதவ வைத்துள்ள சிறு சேயிப்பைக் கூட சுறான்குதற்குத் திட்டம் போடுகிறீர்கள். உங்கள் இனத்தவர்களுக்கு விமோசனமில்லை. உங்கள் பிரதிநிதிகள் சட்ட சபையிலிருந்தும் விலகிவிட்டார்கள். ஆனால் இவ்வெட்டப்பர்கள் அரசாங்கத்திற்காக லண்டனிலும் நியூயார்க்கிலும் சாம்பியாவிலும் உங்கள் ஊதியத்தைக் கொண்டு அரண்மனைகளைக் கட்டிக்கொடுக்கப் போகிறீர்களாம். இதை விட மோசமான செயலெது

இதற்கெல்லாம் நீங்கள் செய்வதென்ன அஞ்சா நெஞ்சத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்களே கட்டபொம்மனும் பண்டாரவன்மீயனும் அவர்களின் சந்ததியே நாங்கள், இலங்கையை நாற்பது வருடம் ஆண்டாரே எல்லா எவரும் எம்மினத்தவர் தான் என்று பேரம் பேசுகிறீர்களென்றி வேறென்ன செய்தீர்கள் சரி இவர்கள் பரம்பரையில் பிறந்தவர்கள் நீங்கள் என்றால் உங்களிடம் இவர்கள் இரத்தம் ஓடத்தானே வேண்டும் அப்படியானால் ஏன் இவ்வெட்டப்பர்களின் கொட்டமடக்காமலிருக்கிறீர்கள் இன்னுமா காக்காய் பிடிப்பவர்களின் வலைக்குள் விழப்போகிறீர்கள் உங்கள் உற்றுர் யாரென்பதை அறிந்து கவனமாயிருங்கள். நீங்கள் என்றும் அழிந்துபோனதில்லை. அநீதிகள் என்றும் நிலைத்ததில்லை.

உறரோகேட், யோர்க்ஷயர்.

த செல்வராஜ்.

INDIAN NATIONAL TRAVELS LIMITED

At Your Service Since 1930

ECONOMY AIR and SEA PASSAGES to:

INDIA, CEYLON, MALAYSIA, FAR EAST,
AUSTRALIA, U.S.A. and CANADA.

PACKING SHIPPING and FORWARDING

EXPORT SHOPPING SERVICE

25 BLOOMSBURY WAY, LONDON, W.C.1

Telephone: 01-405 1193

பெயரெச்சம்

2. பெரியவெள்வகை (சென்ற இதழ் தொடர்ச்சி) - பொற்கோ -

8 முன்னை என்னும் வகை :

முன், பின், முதலாய சொற்களோடு -ஐய என்னும் விடுதி சேர்வதால் இவ்வகை எச்சங்கள் உருவாகின்றன. முன், பின், முந்து, நேற்று, இன்று முதலிய காலச்சொற்களே இவ்வகை எச்சங்களினை பகுதியாக நிற்பது கவனிக்கத்தக்கது.

முன்னை, பின்னை, முந்தைய, நேற்றைய, இன்றைய, அன்றைய, பன்னாடைய, (பல)நாளை, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, என வருவன முன்னை என்னும் வகையில் அடங்கும். காலச்சொற்களையன்றிச் சிறு பாண்மை இடச்சொற்களும் பகுதியாக வரும். ஆண்டைய, ஈண்டைய, யாண்டைய எனவும், மேலைய, கீழைய எனவும் வருதல் காண்க.

9 மாதத்திய என்னும் வகை :

அம்மீற்றுக் காலப் பெயர்களும் இய என்னும் விடுதியும் சேர்ந்து இவ்வகை எச்சங்கள் உருவாகின்றன. இய என்னும் விடுதி நிற்கும் இடத்தில் -ஐய(அய) என்னும் விடுதியும் நிற்கலாம். போன மாதத்திய, போன மாதத்தைய இரண்டாமே ஒப்புதல் பெற்ற வழக்குகள் தான். இவை -ஐய(அய)விடுதி பெறும் போது முன்னை என்னும் வகையில் அடங்கும்.

(போன) மாதத்திய, வாரத்திய, வருடத்திய, (அந்தக்) காலத்திய என வரும். அம்மீற்றுப் பெயர்கள் வேற்றமை விடுதியோடு சேருங்கால் அம் கெட்டு அத்துப் பெறுவது போலவே இங்கும் மாதம் முதலிய பெயர்கள் அத்துப் பெற்றன. (இங்கு இய என்னும் விடுதியை ஆறன் உருபு எனக் கொள்ளலாமா என்ற வினா எழுவு இயல்பு, இப்போது விடை கூற இயலவில்லை.)

10 அழகிய என்னும் வகை :

சில பண்புப் பெயர்கள் இய என்னும் விடுதியை ஏற்பதால் இவ்வகை எச்சங்கள் பிறக்கின்றன. அழகிய, நேரிய வளவிய, நடிய என வரும். வளம் -இய என்பது வளவிய என அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. வளம்-இய என்பது வளத்திய என்றகாமையால் இந்தத் தனி வகை தேவையாயிற்று. இவ்வகையில் இவற்றையும் மேலைய மாதத்திய வகையோடு சேர்த்து விடலாம்.

நடு-இய என்பது நடிய என்றமையும் கவனிக்கத்தக்கதாம். நடு என்பது பெயராக வரும்.

11 ஊய என்னும் வகை :

இவ்வகையில் வேர்ச்சொல்லும் 'ய' விடுதியும் உள்ளன. 'ய' விடுதியை 'அ' விடுதி என்ற கொண்டுதல் இயலாத காரியமல்ல. செவ்விய, செய்ய முதலிய கிளவிகளை ஒப்பு நோக்கின் செவ்-ய என்பது செய்ய என்றயிற்று எனக் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.

ஊய, செய்ய, வெய்ய, தீய, சேய், அணிய என்பன இவ்வகையைச் சார்ந்தனவாம்.

12 அந்த என்னும் வகை :

அந்த, இந்த, எந்த என்னும் சுட்டெச்சமும் வினாவெச்சமும் இவ்வகையில் அடங்கும். அவ், இவ், எவ் என்ற அடிச் சொற்களும் -ந்த என்னும் விடுதியும் மேற்கூறிய எச்சங்களினை உருவாக்குகின்றன.

13 அப்படிப்பட்ட என்னும் வகை :

அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட என்பன இவ்வகையைச்சாரும். அப்படி, இப்படி என்பனவற்றோடு பட்ட என்ற சொல் சேர்ந்து இவ்வெச்சங்களை உருவாக்குகின்றன.

அப்படி, இப்படி, எப்படி என்ற பெயர்கள் வினை தழுவ கிளவிகள். இவற்றை வினையெச்சம் எனக்கொள்வது பொருந்தாது. இந்தக் கிளவிகளே பட்ட என்ற சொல்லுடன் ஏற்றுப் பெயரெச்ச நிலைக்கு வருகின்றன.

14 இளம் என்னும் வகை :

இவ்வகை எச்சங்கள் மிகச்சில. இவை அம் வரலாற்று நோக்கில் விடுதியே என்று முடிவு செய்யப்படலாம். இப்போது அப்படிக்க் கூறச் சான்றிகள் போதாது.

இளம், பழம் என்பன இவ்வகையைச் சாரும். அம்மீற்றுக்கிளவிகள் யாவும் பெயராகவே இருக்க இவை மட்டும் எச்சமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது.

15 அரும் என்னும் வகை :

வேர்ச்சொல்லும் உம் விடுதியும் சேர்வதால் இவ்வகை எச்சங்கள் பிறக்கின்றன.


எ.கா.	ஆர் -	உம் >	அரும்
	கார் -	உம் >	கரும்
	பேர் -	உம் >	பெரும்
	கொடு -	உம் >	கொடும்
	கடு -	உம் >	கடும்
	நெடு -	உம் >	நெடும்

ஆர்-உம் என்பது அரும் எனவும் ஆர்-இய என்பது அரிய எனவும் மாறும் போது ஆர்-இய என்பது மட்டும் கூரிய என்று நிற்பது ஏன்? நேர்-இய என்பதும் இப்படியே நேரிய என்று நிற்கிறதே ஏன்? இவை மேலும் சிந்திக்கத் தக்கன.

16 சிறு என்னும் வகை :

இவ்வகை எச்சங்களில் வேர்ச்சொல்லும் உகரமும் காணப்படுகின்றன.

15ம் பக்கம் பார்க்கவும்



BHAVNEETA THE ONLY
**NAME TO REMEMBER
 FOR SAREES. LARGEST
 SELECTION IN NYLON,
 SILK, COTTON, ETC.**

P.S. WE ALSO STOCK ALL KINDS
 OF INDIAN STAINLESS STEEL
 KITCHEN UTENSILS.

30. HAMPSTEAD ROAD, 242/242A KILBURN HIGH. RD
 LONDON, N.W. 1. 01-387-0230. LONDON, N.W. 6.
 WARREN ST 01 624 8983.

JAMES

TELEPHONE:- 727 0729

SPECIALISTS IN ALL IMPORTED CHINESE PAKISTANI INDIAN CEYLONESE AND OTHER ORIENTAL PROVISIONS

ASIANIC STORES

IMMEDIATE DELIVERIES TO HOTELS AND RESTAURANTS FOR HILAL MEAT AND CHICKEN.

71. WESTBOURNE GROVE W. 2

நம் திட்டம் பலிக்குமா ?

-தேன்-

சுதா..சுதா..என்றான் அத்தை. என்ன அத்தை என ஓடிவந்த சுதாவை அத்கையின் எவ்வளவு நேரமாக கூப்பிகிறேன். காதில் விழவில்லையா, பெரிய மகாராணி, வெத்திலை பாக்கு வைத்துத்தான் அழைக்க வேண்டும். போடி, போய் சமயலைக் கவனி என்ற சுடுமொழிகள் வரவேற்றது.

இதெல்லாம் சுதாவிற்கு புதிதல்ல. ஆமாம். அவள் ஒரு மாதமாக எல்லோரிடமும் ஏசு பேச்சுகளை கேட்டு கேட்டு பழகிவிட்டாள். அதற்காக அவள் வருந்தவில்லை. சமயலைக் கவனிக்கச் சென்றாள்.

அங்கு அவள் மாமாவோ சுதா எங்கே எனக்கு வெந்நீர் எனக் காட்டுக்கத்தலாக கத்தினாள்.

மாடியிலிருந்து பாலுவும் மாலுவும் டிரஸ் செய்ய அழைத்தனர்.

பாவம் சுதா, எந்த வேலையினைச் செய்வாள் பம்பரமாகச் சுழன்று எல்லா வேலைகளையும் முடித்தாள். மணியும் நான்காகியது. இனிமேல் கணவன் வரும் நேரமாகி விட்டது. அதற்காக அவள் தலைவாரித் தன்னைச் சரிப்படுத்தினாள்.

இது பொறுக்கவில்லை மாயிக்கு. ஓடேறா... அவன் வரப்போகிறான். அதுதான் இவன் சிங்காரித்துக்கொள்கிறாளோ, மினுக்கிக் கொண்டு திரிவதைத் தவிர வேறென்ன தெரியும் என சொற்களை ஒரே அம்பு மாரியாகப் பொழிந்தாள்.

எவ்வளவு வேலை செய்தாலும் காணு இந்த அத்கைக்கு. கடவுளே நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன். முன்பு மிகவும் அன்புடன் இருந்த அத்கையும், மாமாவும் ஏன் இப்படி மாறினார்கள் கணவன் அன்புதான் கிட்டாது என்றிருந்த எனக்கு இப்பொழுது இவர்களது அன்புக்குமா பஞ்சம் வரவேண்டும். கடவுளே ஏன் என்னைச் சோதிக்கிறாய் என்று எண்ணி வருந்தினாள் சுதா. அவளுக்கு அழகையழகையாய் வந்தது. ஆனால் கணவரும் நேரமென்பதால் அடக்கிக்கொண்டாள்.

கல்யாணி காலேஜில் இருந்து வந்தாள். அவரும் சுதாவை வெறுப்பவள் தான். சுதா, காப்பி எங்கே இன்னுமா போடவில்லை என அதட்டினாள் கல்யாணி, வந்ததும் வராததுமாக.

காப்பியுடன் சுதா வந்தாள். வாசலிலோ பையுடன் கணவன் வந்தான். கையெழுத்து வாங்கவேண்டும் போலிருந்தது சுதாவுக்கு. காப்பியினைக் கீழேவைத்தால் கல்யாணியின் சுடுசொல்லால் இன்று முழுதும் அழுவேண்டியதுதான். மனம் பையனை வாரிக்கு எனக்கறியது. சுதா செய்வதறியாமல் திணைத்தாள். ஆனால் அவள் செய்ததோ

காப்பியைக் கல்யாணிக்குக் கொடுத்தது.

கணவனும் தன் அறைக்குள் சென்றவிட்டான். சுதா என்றமே ஆசையுடன் அழைத்திராத கணவன் அன்று அழைத்தவடன், அவள் அக்குரலில் தன்னை மறந்தாள். காலையிலிருந்து கடுஞ்சொற்களையே கேட்ட அவளுக்கு அக்குரல் தேறிக் இனித்தது. ஆனால் மற்றவர்களுக்கு வியப்பினை அது அளித்தது. சுதா காப்பி டம்ளர்களைக் கழுவினாள். பின்பு பலகாரம் காப்பியுடன் கணவன் இருப்பிடம் வந்தாள். விட்டில் உள்ளவர்களின் அன்புக்கே பஞ்சம் ஏற்பட்டபிறகு கணவன்தான் தஞ்சம் என அடைந்தாள். ஆசையுடன் அவனுக்கு பலகாரம் கொடுத்தாள். அவனுடன் சிறிது நேரம் பேச நினைத்தாள். ஆனால் மணி ஆறு.

ஓ இரவு சமையல் வேலை காத்திருக்கிறதே. சமையல் செய்ய விரைந்தாள். என்றமே விரும்பாத கணவன் அன்று அவருடன் பேச நினைத்தான். ஆனால் அதற்குள் அவள் விரைந்து சென்றவிட்டாள். ராஜ்யம் பேசாமல் ஓய்வு எடுத்துவிட்டாள். இன்று அவனுக்கு சுதாவின் நினைவே வந்து கொண்டிருந்தது. அவனுக்கு சுதாவைப் பிடிக்க ஆரம்பித்து விட்டதோ இத்தனை நாளும் காரணமின்றி வெறுத்தானே தனது அன்புக்காக அவள் எவ்வளவு நாட்களாக ஏங்கியிருக்கிறாளோ, பாவம் சுதா என்று அவளையே நினைத்தான்.

சமையல் முடிந்தது. யாவரும் சாப்பிட அமர்ந்தனர். சுதா அனைவருக்கும் பரிமாறினாள். அப்பொழுது கூட கணவன் அருகில் அமர்ந்து சாப்பிட அவளால் முடியவில்லை குழம்பு போடு சுதா என்றான் அத்தை. சுதா, நெய் கூட விட்டால் என்ன இது கல்யாணி.

எனக்குக் கறி இல்லையா என்கிறார் மாமா

இப்படியே ஆளுக்கொரு பக்கமாகக் கூச்சல் போட்டனர். இதையெல்லாம் கேட்ட ராஜ்யுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. உடனே அவன் சுதா, நீ தட்டினை எடுத்துக் கொண்டு இப்படி வா. அவர்கள் எல்லோரும் தாறுகப் பரிமாறிக் கொள்ளு வார்கள். அம்மா, நீ கூட புரியாமல் செய்கிறாயே. சே பாவம் சுதா அவனைக்கேட்க ஆள் இல்லை என்று நினைக்கிறீர்கள். இனிமேல் யாராவது ஏதாவது சொல்லுங்கள், அப்புறம் பார்த்துக்கொள்ளுகிறேன்.

ராஜ மனைவிக்கு தன் அருகிலேயே அன்புடன் இடமளித்துச் சாப்பிடச் செய்தான். அனைவரும் ராஜ்யவை வியப்புடன் பார்த்தனர். அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் ராஜ்ய சுதாவை நோக்கி சுதா, சீக்கிரம் படுக்க வா என அன்புடன் கறி, கண்ணத்தில் ஆசையாகத் தட்டிவிட்டுச் சென்றாள். இத்தனை கண்டு சுதாவிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இருக்காதா பின்னே தன்னை ஒரு நடவையாவது தீண்டாத கரங்கள் தீண்டினால். வேலை எல்லாம் முடிந்தபின் அவள் தன்னறை நோக்கிச் சென்றாள். வழியில் அவளை மேலும் வியப்பில் முழிக்கடித்தது இரு



குரல்கள். ஏனாடி, நமது திட்டம் பலித்தவிட்டது பார்த்தாயா இது மாமாவின் குரல். ஆமாங்க நான் இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கலைங்க இது அதற்கை.

சுதாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை. வேலும்நின்ற கேட்டார்.

நம்ம திட்டம் என்ன சுலபமானதா. பாலம், சுதாவைத்தான் எப்படியெல்லாம் கட்டப் படுத்தினோம் நாம் வெறுப்பதுபோல் நடத்தால்தான் அவன் வெறுக்க மாட்டான், விருமபுவான் என்று நினைத்துத் திட்டமிட்டோம். நல்லவேளை பலித்தது. எனக்குச் சுதாவைத் திட்டக் கட்ட மனசு வரலை என்று வருத்தம் கலந்த மகிழ்வுடன் கூறினார் மாமா.

எனக்கு மட்டும் கட்டிராமல் ஆசை நான் நினைத்தார் கனம் மாட்டோர், இன்று ராஜாவின் அறையில் சுதா படுக்கப் போகிறேன். அங்கே போகும். என்ருள் அதற்கை

இருளில் கட்டிடம் அதை மாமா அன்புடன் பார்த்துக் கொண்டு வந்தார். பட்டாணியை அழியவும் இடமில்லை புழுவும்

இந்த மகிழ்ச்சியுடன் கணவனது அறை நுழைந்து அடைந்தான். சுதா அங்கே மாமாவின் கைகளைக் காத்திருந்தான். கனவனது கையில் பட்டைக் கொடுத்தான் சுதா. பாலம் வாங்கும் சந்தனை சுதாவை அள்ளி அணைத்துக் கொண்டு டான் ராஜா அறையில் இந்த மலகிணையே மறந்தான். யாருடைய அன்புக்காக ஏங்கிக் கிடந்தாளோ அவன் அன்பு கிடைத்ததில் அங்கே வேறு என்ன நினைவு இருக்கப் போகிறது

சுதாவின் நினைவுகள்

அனு நினைவு

கடமையோடு	கண்ணியமும்	சுருக்குவாய்ந்த	கட்டுப்பாடும்
மடமையப்	போக்கிவிடும்	யாண்டிரகேளீர்	எனருர் அனரு
கடமைமறந்த	புழிமுடல்லாம்	கண்ணியமாய்	ஒன்றுசேரும்
கட்டானநாளும்	வந்திடலேதா	கண்ணித்தமிழும்	வாரிநீட்டாதோ
கவிவானமொழி	பேசுத்தமிழ்	வளர்த்தாய்	எங்கள்அனரு
இனித்தமிழ்	வாழ்நடவெய்	ஏங்கவேண்டாம்	இளையோரே
என்றகரைத்	அறிஞர்அணர்	இன்றுநம்நடுவில்	இலைஎன்செய்வோம்
அன்றுஅவர்	உரைத்தமொழிகளைக்	காப்போம்	வாரிந்தமிழ்ரெல்லாம்

- அன்புக்கண்ணன்.



CEYLON RESTAURANT

277 WEST END LANE, LONDON N W 6
(Nearest Underground: West Hampstead.
Buses: 28 and 159)

சீர்மையில்	அசல்	தமிழ்	உணவு	வழங்கப்படும்	உணவுச் சாலை
- C E Y L O N R E S T A U R A N T -					
இட்டிலி	-	தோசை	-	உப்புமா	-
வடை	-	முறுக்கு	-	வட்டு	-
				இரசம்	-
				சண்டல்	-
				பச்சடி	

இன்னும் பல பல ரகங்கள்

FLY AND SAVE

£s £s £s £s . . .

We are specialised in
LOW COST AIR TICKETS

to India — Ceylon — Malaysia — Singapore —
East and South Africa — Mauritius — Canada —
U.S.A. and Far East.

You can **SAVE** up to 60% of the normal fare on
some routes.

All enquiries accepted with smile.

INDO-AFRIC TRAVELS LTD.
250 Grand Buildings
Trafalgar Square, London, W.C.2

TELEPHONE
During office hours
01-839 3093
01-839 3094
After office hours
75-24867

MADRAS INDIA RESTAURANT

South Indian Food Speciality

Open 12 to 3 p.m.

and

6 p.m. to midnight

325 GRAY'S INN ROAD, W.C.1

100 yards from Kings Cross Station

Speciality:

IDDLY

VADAI

MASALA DOSAI

SAMBAR

RASAM, etc

Res: 01-837 4544

TEL: 01 684 8437

TEL: 01 654 5446

MOHAMEDS

ORIENTAL GROCERS

267 LONDON ROAD
WEST CROYDON
SURREY

61 PORTLAND ROAD
SOUTH NORWOOD
LONDON, S.E.25

TELEVISION REPAIRS

Television Repaired & Serviced
at your home

S PURUSHOTHAMAN B.E.
74 St Anns Hill SW 18
01-874 2835

also for sale
Bush 19" / Ferguson 23" with BBC 2
£ 29 only

சிந்தனைச் சிற்பிகள் மத்தியிலே

மனம் 2

- சூ க சுப்பிரமணியன்.

உலகில் எதை எதையோ அளப்பதற்கெல்லாம் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டும் மனத்தை அளப்பதற்கு ஓர் அளவு கோல் உண்டாக்கப்படவில்லை. மனித மனத்தின் ஆனந்தத்தைக் கணக்கெடுப்பது என்பது மிகக்கடினமான பிரச்சினை. ஆறாவது சிந்தனைச் சிற்பிகள் மனத்தை அளப்பதற்கு தங்கள் உவமைகளை வெகு அழகாக எடுத்துக் கையாண்டுள்ளார்கள். இதோ புரட்சிக் கவி பாரதி தாசன் அவர்கள் கடுக உவமையாகக்காட்டுகிறார் "நான்" என்னும் குணம் நிறைந்த குறையாளரைக் குறித்துக்காட்ட.

தன் பெண்டு தன் பிள்ளை சோறு நீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டென்போன்
கின்னதொரு கடுகு போல் உள்ளங்கொண்டோன்
ருவார்க்கும் பயனற்ற சிறிய நீணன்.

— பாரதி தாசன்

ஏனைய விலங்கினங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு மனித மனம். நல்லது கெட்டது ஏது என்ற பகுத்துணர்ந்து நடப்பதற்காக இறைவனால் அளிக்கப்பட்ட தனி கௌரவம் மனித மனத்திற்கு இந்த மன நலம். ஆனால் மனம் எப்படி எல்லாம் பயங்கர ரூபம் எடுக்கின்றது. உயர்ந்த மலையிலே பிறந்தது மணியென்றாலும் மணி மலேக்கு உரிமையாவ தில்லை. ஆழ்ந்த கடலில் முத்து உதயமாறும் முத்து கடலுக்கு உரிமையாவதில்லை, நல்ல மரத்திலே கனிகள் பழுத் தாலும் அக்கனிகள் மரத்திற்கு உரிமையாவதில்லை, பொன் பூயிலே விளைந்தாலும் அது பூயிக்கு உரிமையாகாமல் பிறர்க்கு பயனளிக்கிறது. இங்ஙனம் பயனான பொருள்கள் உதயமாகும் ஆடங்கெல்லாம் பெற்றனவற்றை பிறர்க்கு ஈந்து தாம் அமைதி அடைகின்றன. ஆனால் மனித இனம் மட்டும் பிறர்க்கு உரிமையானவற்றைப் பறித்து உரிமை கொண்டாடுவ தில் மன மகிழ்ச்சி கொண்டாகின்றது. உள்ளத்தின் ஒளி பெற்ற சிறந்த சிந்தனைச் சிற்பிகள் எல்லாம் தாங்கள் தோற்றுவித்த செல்வங்களை உரிமை கொண்டாடாது பிறர்க்கு கொடுத்து மன மகிழ்ச்சி கொண்டாடினர். அந்த உயர்ந்த உள்ளங்கள் எப்போதும் சரித்திரத்தில் இடம் பிடித்து விடுகின்றன. எல்லாம் பிறர்க்கு என்ற பொது நோக் குக் கொண்ட காரணத்தால் "நான்" என்ற தன்மை கூடும் போது நிலையாமையும் கூடவே அதிகரித்து விடுகின்றது. "நான்" படைத்த மனங்கள் தங்களையும் நாசமாக்கி பிறரையும் நாசமாக்கி விடுகின்றன. நல்ல மனவளர்ச்சிக்குக் இந்த திய தத்துவ மேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் கூறும் அறிவுரைப்பைப் பார்ப்போம்.

"ஆத்மீக உலகில் உள்ளொளியைத்தானே துண்டி விட்டுக் கொள்ளாத எவனும் உண்மையைக் காண மாட்டான்"
— டாக்டர் இராதாகிருஷ்ணன்

தனக்குத்தானே மனத்தை வளர்க்க வேண்டும் என்ற இந்த அறிவுரை உலக உள்ளங்கள் அனைத்தும் ஏற்று நடக் கத்தக்கது. மன வளத்திலே சிறக்கும் தொழில் வளத்திலே மேற்கும் பரிணயித்த போதும் மேற்கத்திய சிந்தனைச் சிற்பிகள் தங்கள் பங்கிற்கு மன வளத்திற்குப் பெரிதும் நல்கியுள்ளார்கள். உதாரணத்திற்கு ஆங்கிலக் கவிஞர் மில்டன் ஓரிடத்தில் கூறியுள்ளார்

"மனம் சொர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சொர்க்கமாகவும் கூடிய தன்மை உடையது" — மில்டன்

சொர்க்கம் என்றும் ஆலயங்கள் நினைவுக்கு வருகின்றன. அந்த மதத்தைச் சேர்ந்த ஆலயங்களாயினும் நுழை வாயில்கள் மிகவும் உயர்ந்ததாக உள்ளன. ஆண்டவனின் வீட்டிற்குள் நுழையும் போது மனிதன் தன் உள்ளத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது அல்லவா? ஆலயத்திற்குள் நுழையும் போது மட்டும் மனத்தை உயர்த திக் கொள்ளுவதால் பயனில்லை. எப்போதுமே மனம் உயர்ந்திருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாகத்தான் இறை வன் உறைவிடங்களுக்கு மேல் கோபுரங்கள் எழுந்தனவோ? என்ன தான் ஏற்ற தாழ்வுகள் வாழ்வில் நேர்ந்தாலும் உலகம் எப்போதுமே உயர்ந்த உள்ளங்களுக்குத்தான் மதிப்பு தந்து வந்துள்ளது.

மனம் உயரும் போது மக்கள் வாழ்வும் உயருகின்றது. மனம் நாளும் போது வாழ்வும் தாழ்வு அடைகிறது. கீழ் நிலை மனம் தான் கொடுமைகள் பலவற்றிற்கும் காரணம். இதற்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும்? மனிதனுக்கு உடல் நோய் வருவது போல உள்ள நோயும் தோற்றுவதே இதற்குக்காரணம். இந்த மன நோய்களில் கொடியது புகழ்ச்சிக்கு மயங்குவது. அயர்லாண்ட் உலகிற்கு அளித்த ஆங்கில எழுத்தாளர் சர் ரிச்சர்ட் ஸ்டீல் அவர்கள் இந்தக் கருத்தைத் தான் வலியுறுத்தியுள்ளார்கள்.

"மன நோய்கள் பலவுண்டு. அவற்றில் புகழ்ச்சிக்கு மயங்குவது போன்ற ஓர் கொடிய வியாதி வேறு இல்லை"
— ரிச்சர்ட் ஸ்டீல்

பலருக்கு மனம் அடையும் வேதனைகள் எண்ணிலடங்கா. இந்த சூழ்நிலை உருவாவதற்கு காரணம் மனத்தில் பயம் குடி கொண்டிருப்பதே காரணம் என்கிறார் ஆங்கிலக்கவி பேகன். மகிழ்வதற்கு பல எண்ணங்களையும் பயப் படுவதற்குக் குறைந்த எண்ணங்களையும் மனத்தில் நினைத்துக்கொண்டால் மனம் வேதனையடையாது. இத்தகைய ஓர் நிலையை அடைவதற்கு முக்கியமாகத் தேவையானது நல்லாளர் தொடர்பு. திறந்த மனம் கொண்டோர் உறவு. அருட் ஜோதி வள்ளலார் குறிப்பிடவில்லையா?

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்."

— வள்ளலார்

மனத்திற்குள் ஒன்றும் புறத்தே வேறு ஒன்றும் ஆகப் பேசுகின்றவர்களை என்னவென்று கூறவது? அத்தகைய மனங் களைக் கொடிய மனம் என்பதா? கடின மனம் என்பதா? கல் மனம் என்பதா? எப்படியானாலும் மிருதுவான சொற் கள் கடினமான உள்ளங்களை வென்று விடும்.

FACTS & FIGURES

TAMIL · TAMILS & THE TAMIL LANDS

POPULATION OF TAMILS IN DIFFERENT AREAS OF THE WORLD

- compiled by THAMILCHELVAN -

The traditional Homelands of TAMILS from ancient times have been Southern India and Ceylon. Nevertheless there are migrant communities of TAMILS settled in Malaysia, Singapore, Burma, South Africa, Mauritius, Fiji etc. The largest migration of TAMILS is to be found in Malaysia.

AREAS	% to TOTAL POPULATION OF THE AREA	POPULATION (to the nearest '000)	% to WORLD TAMIL POPULATION
INDIA			
TAMILNADU	- * 1	41 103 000	
KERALA	5.0	1 064 000	
PONDICHERRY	95.0	447 000	
Rest of INDIA incl MYSORE & ANDHRA	-		
	7.5	600 000	
CEYLON		43 214 000	88.9
MALAYSIA	30.0	3 598 000 *2	7.4
UNION OF SOUTH AFRICA	10.0	1 045 000	2.2
BURMA	1.5	250 000	0.5
SINGAPORE	0.8	200 000	0.4
MAURITIUS	7.0	145 000	0.3
FIJI	7.2	60 000	0.1
GUADELOPE	5.0	25 000	-
U K	7.0	21 000	-
MARTINIQUE	-	15 000	-
GUYANA	-	13 000	-
U S A	2.0	10 000	-
CANADA	-	5 000	-
TRINIDAD	-	3 000	-
FRANCE	-	3 000	-
NEW CALEDONIA & TAHITI	-	3 000	-
		1 000	-
		48 611 000	

* 1. The TAMILNADU Population is 99% Tamil speaking. In the Indian government census undue bias has been created by way of excluding those other DRAVIDIAN minorities (who are now TAMIL SPEAKING) who migrated to TAMILNADU, few centuries back and have adapted to TAMIL quite naturally in every aspect of cultural life.

2. Ceylon Population, Estimate for 1971:

Elam Tamils ((N & E Provinces)	1 490 000
Upcountry Tamils (Central Provinces)	1 428 000
Tamil Speaking Moors	680 000

LETTERS TO THE EDITOR

Dear Editor,

I am a Tamilian from Mauritius and a subscriber to your magazine. There are several Tamils from my country who are resident here but are not conversant enough in Tamil to understand your magazine; but they are interested in knowing about the activities of Tamils in other lands and in England. If you would expand your cover age in the English section, they will be glad to become subscribers especially if you give some news from Mauritius. I am sure there will be Tamils from South Africa and Trinidad also who will be in the same predicament. I hope you will do the needful.

G Rengasamy

Clapham Common.
S.W.4

ARRIVING SOON-TAMIL NOVELS

Lists are being prepared, and we will be glad to send you a copy. Please drop us a line.

IN STOCK NOW:

Hindu Religious Books

Bharatiya Vidya Bhavan Titles

Children's Books

Fiction in English

Government of India Publications

Send for lists to:

Independent Publishing Company

38 Kennington Lane, London, SE11 4LS

Tel: 01-735 2101

PERSONAL EXPORT

DISCOUNTS OF 20% ON

SEWING MACHINES—TAPE RECORDERS—

RADIO AND PHOTOGRAPHIC GOODS

FELL OF LONDON

342 COLDHARBOUR LANE

BRIXTON, S.W.9

01-733 4576

Radio and T.V.

Refrigerators

Washing Machines

Tape Recorders

Sewing Machines

Typewriters

Seiko Watches

Photographic equipment

Hi-fi, Triang Toys

Parker Pens

Air Conditioners

and Dictating Machines

NEWSGRAM

MAURITIUS PREMIER IN TAMILNADU

"Come to Mauritius and establish Industries " so said Mr Ramgoolam. Premier of Mauritius to Indian Industrialists. "Indian Government has come forward to help Mauritius develop its economy . I have come here to continue talks with Indian Premier Indira Gandhi. Further he added that Mauritius Government is anxious to recognise Bangla Desh. Mr Ramgoolam inspected the K C P industries at Tiruvottiyur and said that the Mauritius Government is planning to construct a cement factory at a cost of 30 million rupees and that he was discussing this matter with the K.C.P Industries officials.

DOWRY BY MEANS OF INSURANCE IN

CEYLON

The fears of parents that their marriageable daughters would remain unmarried owing to the prevailing dowry system have been allayed by the insurance scheme of the Ceylon Insurance Corporation. They can raise money for dowries by joining the insurance scheme of the corporation.

KERALA BAN ON TAMILNADU LOTTERY TICKETS

Kerala government has banned the sale of Tamilnadu lottery tickets in Kerala State. The Tamilnadu lottery is organised under the auspices of the Tamilnadu government.

F P CELEBRATES BANGLA DESH VICTORY IN CEYLON

The people of East Pakistan wanted their language and culture to retain their identity but General Yahya Khan refused to pay any attention to their demands said Mr S Nadarajah a former Federal Party Senator. When the people of East Pakistan found that they could not tolerate injustice meted out to them by the military government any longer, they revolted and BANGLA DESH was born. He hoped that this would be a lesson to all governments which tried to suppress the wishes of the people. Mr K P Ratnam M.P., said that if the Government failed to grant the language rights of the Tamils, the Tamils in the North and East would observe the day, when Ceylon would be declared a Republic under the new Constitution," a day of mourning ".

UNIVERSITY OF CEYLON STAFF TO CONTINUE TILL 65 YEARS OF AGE

According to an amendment to the University Bill by Dr Badiuddin Mahmud Minister of Education the academic staff of the University will be allowed to continue in service up to the age of 65 years , that is 10 years more than persons in government service.

TAKE OVER OF ESTATES IN CEYLON

The Ceylon Government would very soon embark on the nationalisation of the Estates, said Mr S S Kulatileke Minister of Cultural Affairs.

ROBERT GUNAWARDENA DEAD

Mr Robert Gunawardena, the veteran L S S P leader since 1936 died at his ancestral home in December aged 65. He represented Kotte seat in the Parliament of Ceylon for a long time. He was appointed as the Ceylon's Ambassador to Peking in 1966.

CEYLON WILL BECOME REPUBLIC

The Government of Ceylon hopes to have the new constitutions passed by the House of Parliament by February 14th. The Republic will be born on March 2 at 10 A.M. at Kandy. This was disclosed by Mr S S Kulatileka, Minister of Cultural Affairs at the pinnacle crowning at Kudasale. Buddhism the religion of majority, he said, would be given its due place while, freedom of worship will be allowed to the other religions.

LEADER OF OPPOSITION IN CEYLON OFFERS TO JOIN A NATIONAL GOVT.

Opposition leader Mr. J.R. Jayawardena, Vice President of the United National Party is all for cooperating with the United Front Govt. in an attempt to solve the country's outstanding problems. He said that developing nations had to look to its own resources and efforts to solve its problems. Many of the top rang of the L.S.S.P will be willing to have J.R on the Govt. on an accepted programme.

UNITED MOTORS TO BE TAKEN OVER.

In pursuance of the Business Acquisition Act, the Ministry of Industries in Ceylon is taking steps to take over United Motors Ltd. dealing with automobiles, Jeeps and other motor accessories. This move was a result of the voluntary negotiation on the part of the Company. It will be absorbed in "Lanka Leylands Ltd" a fully owned Govt. subsidiary. This firm has agreements with firms in Japan and U.S.A for the assembly of Jeeps.

HEAD OF SINGLE CEYLON UNIVERSITY

Prof. B.A. Abeywikrema, the Vice-chancellor of Colombo University has been appointed Vice-chancellor of the new integrated Single University of Ceylon. Under this scheme the Universities at Colombo, Peradeniya, Vidyodya, Vidyalankara and the college of Technology (Katubedde) will be campuses. The new University will open on Feb. 15th. The administration of the new University will be directed from the Queen's Club. Prof. Abeywikrema Ph.D (Cantab.) was appointed Vice-chancellor of University of Ceylon, Colombo in September 1969. Dr. Shelton Kodikara has been appointed President of the Peradeniya campus, Mr. L.H. Sumanadasa President of the Katubedde campus. The other three Presidents will be picked shortly. Dr. Osmund Jayaratne, Dr. Karl Gunewardena and Prof. S.B. Kottegoda are heavily tipped for these posts.

TAMIL NADU TO LOSE ONE SEAT IN LOK SABHA

Tamil Nadu may lose one seat in Parliament if the 1971 census formed the basis for allocation of seats to the states, so said Dr. M. Karunanithi in legislative Council on the 28th January. The State was pressing that the 1951 census should form the basis for allocation of seats and would take it up at National Development Council meeting. The State Govt. was considering some proposals to compensate the loss of a seat arising out of the implementation of Family Planning.

SEARCH FOR PETROLEUM IN THE NORTH

The Ceylon Petroleum Corporation and V/O Techno export of the Soviet Union signed on Feb. 2nd an agreement to conduct a refraction seismic survey in the north of Ceylon. The preliminary readings indicated the existence of substantial sedimentary deposits in the areas. The survey would cost about 1 million Rupees which will be met by the bilateral agreement of 1958 with the U.S.S.R. The new phase of the search involves accurate determination of the depth of the deposits in the North and North West and this will help finding the points of sinking. The operations will be carried in the offshore areas in the Gulf of Mannar and the Palks Straits.

Please Patronise the Advertisers

—oOo—
3. EDUCATION

From time immemorial education is considered to be the infallible wealth. The very fact that Thiruvalluvar, who was very brief in his treatment, has allotted values of education. Thiruvalluvar has divided the entire faculties into two main divisions viz. arts and science. Mathematics- the queen of sciences, and letters- the basis of arts are the two faculties pointed out by Thiruvalluvar. He has indicated in an unerring language the universality of education. In other words mathematics and letters are the two eyes for each and every human being under the sun. (Kural 392).

The learned author has indicated briefly but very clearly the various aims of education, knowledge aim (Kural 396), social aim (I40), moral aim, (I34), philosophical aim (354), spiritual aim (2), cultural aim (997) and living aim (391), are some of the important aims of education dealt with in Thirukkural. According to Thiruvalluvar, teaching has four stages viz. feeling the pulse of the students, grasping the subject to be taught, simplifying the subject, and appealing and inspiring presentation. (Kural 424, 7II). To all intents and purposes an uneducated man is no better than animal (410). Tholkappiyar mentions general education and technical education in one of his aphorisms in Tholkappiyam. (Tholkappiyam, porulathikaram (Kazhagam Edition June 1953) Agathinai Iyal- Aphorism No.44). Pandyan Nedunchezian, the King poet, gives a vivid pen portrait of the glory of learning. The sum and substance of his Poem (Purananooru I83) is that an educated man, however low may be his social position will be respected even by the ruler of the land. The poets of the Sangam age have educated the kings as well as the ordinary people. They gave the rulers sound advice on various matters at the appropriate occasions and played a remarkable role in the educational field of ancient Tamil Nadu. Teaching was considered as the noblest and the most respectable profession. In short, the ancient Tamils did not consider education as a means to earn bread and butter and butter but realized that it was for life, through life and throughout life.

4. SOCIETY.

Society consists of men, a women and children. According to Tamil the word 'man' has various shades of meaning. Though generally it refers to the masculine gender among human beings it specially connotes a person who has the power of control. Spiritually speaking, man is expected to control his senses and attain spiritual mastery. The term 'woman' apart from its primary meaning, has a special connotation. The word 'Penn' which means woman, has derived from the root 'petpu' signifying "love", "desire" etc. The implication is, woman is a possessor of all the amicable qualities and hence she is lovable. Children are considered to be the wealth of the parents and a source of enjoyment. (Kural 61, 65, 66; Purananooru, I88).

The ancient Tamil Society was divided into many divisions. The divisions were made not to create any disparity or inequality among the people but to direct them to embrace different occupations for the smooth sailing of the society. As a matter of fact, the classification was made on the principle of division of labour. The ancient Tamils have realised and recognised the dignity of labour.

There was perfect social equality between man and woman. In certain respects woman was respected to a greater degree. A chaste woman was not only paid social respects but viewed with a deep sense of divine veneration. She was placed on a par with God. (Silappathigaram: Padhigam 56).

Milk of human kindness was considered as a fundamental social affinity and there was a perfect harmonious co existence. Man without social culture was placed among the dead. (Kural 214). 'Divide and consume' was the social ethics envisaged and actualised by Tamils of the Sangam age (Puram I63). The temples served the purpose of social institutions and people assembled and mixed with each other with perfect social liberty, equality and fraternity.

'The purpose of friendship is to help each other' says Thiruvalluvar. Give and take policy was considered as one of the main social principles on which smooth social intercourse could be made. Unity in diversity and social catholicity were the special features of the society of the Sangam Age.

MATRIMONIAL

PARENTS OF 17 year old girl of Pondicherry origin, now in Paris seek a bridegroom of Telugu Naidu caste. All correspondence treated with strictest confidence. Box No.1, c/o LONDON MURASU.

DOCTOR WORKING in U.S.A., age 26 years seeks tall, fair, good-looking Vysya lady Doctor, preferably Telugu speaking. Box No. 2, c/o LONDON MURASU.

VERY FAIR Vellala graduate girl from Jaffna, age 37 years, working in London for the past 3 years seeks suitable Ceylon Tamil, Hindu, Dowry negotiable. Box No.3 c/o LONDON MURASU.

TAMIL CATHOLIC Pharmacist age 30 from Jaffna, working in a Lewisham group hospital seeks alliance from a Tamil Catholic working girl in U.K. (age over 20 years). Dowry not essential. Box No.6, c/o LONDON MURASU.

TAMIL CHRISTIAN lady doctor age 30 employed in U S A seeks alliance from doctor, Engineer, Postgraduate or Professional degree holder. Would be going to India on short leave. Box No. 7, c/o LONDON MURASU.

SECOND YEAR electrical engineering student from Jaffna, age 26 living in London for the past 4 years, seeks cultured, well-accomplished and sociable Tamil girl between 18 and 23 Caste, Nationality, Religion no bar. Box No. 4, c/o LONDON MURASU.

LIBERAL MINDED Hindu Arya Vysya graduate Engineer from Tamil Naadu, age 33, well placed in a job in U.S.A. likes to hear with a view to matrimony from suitable girls 22-25 years, college education, Home science, Medicine, Nursing preferred. Good knowledge of Tamil, must be willing to settle in U.S.A. Caste no bar. Box No.5, LONDON MURASU.

WELL SETTLED Foreign bank employee from a respectable family owning flat in Bombay, seeks alliance from Fair good looking educated Kapus Naidu girl. Box No.8 LONDON MURASU.

WANTED fair girl Preferably Science graduate age 27, for Ayyangar, age 33 Shadamarshana, 5'4" tall, decently employed as English Specialist in Canada. Reply with details & horoscope. Box No.9, c/o LONDON MURASU.

Accommodation

FLAT or D/Room for newly wed Trinidadian Tamil couple in a Tamil home. Should be near the Northern Line Tube in S W area - Ramadas 672 4614 evenings.

DOUBLE ROOM for a young couple available in Lee (S E 12) in a young Tamil couples home. Cent. heating, furnished h/c water. - Kugan 946 8916 evenings.

WANTED a flat for a TAMIL couple & a child. 2 rooms & a kitchen. in S W area. -Ramachandran 542 2629(7-9p.m.)

SINGLE room for Malaysian student in Tooting, Wimbledon area around £4.00. David 486 3268 - evenings.

Educational

A SYNDICATE associated with LONDON MURASU has come forward to give free guidance and tutorial help for students of Mathematics & Engineering subjects. apply TUTORIAL SYNDICATE c/o LONDON MURASU.

Discount — Offered

UP TO 30%

**CALL AT OUR SHOWROOMS AND
"COMPARE OUR PRICES"**

SUPPLIERS OF

Tape Recorders,	Refrigerators,	Adding Machines,
Transistor Radios,	Deep Freezers,	Sheaffer pens,
Table Radios,	Air-Conditioners,	Projectors,
Radiograms,	Washing Machines,	Cameras,
Record Players,	Vacuum Cleaners,	Sewing Machines,

Typewriter—Portable and Electric,

Electric and Gas Cookers,

Hi-Fi Equipment

WE SPECIALISE IN PERSONAL EXPORT

RAMON'S (LONDON) LTD.

21, RATHBONE PLACE, LONDON, W.1

(off Oxford Street)

TEL: 01-437 3551

**To Promote your Sales & Service Successfully
you must Advertise**

in

"LONDON MURASU"

For Particulars write to:

Publishing Manager, LONDON MURASU PIRASURAM,

8 ASHEN GROVE LONDON S.W. 19

01 - 946 3374

லண்டன் முரசு LONDON MURASU



SALE SALE

HANDLOOM HOUSE

WINTER SALE

ALL THE PRICES ARE GREATLY REDUCED

Plain and Printed Japanese Nylon Sarees in many varieties

Banarshi Silk Sarees, Printed Kashmiri, Tie and Dye Sarees and many other varieties

243 TOTTENHAM COURT ROAD
LONDON, W1P 9AD
Tel.: 01-580 1771
Underground Station
Tottenham Court Road
and Goodge Street

35 RUPERT STREET
(off Shaftesbury Avenue)
LONDON, W1V 7FS
Tel.: 01-437 4658
Underground Station
Piccadilly Circus

La Première Revue TAMOULE Mensuelle en Europe

The First TAMIL Monthly Magazine in Europe